



—  
தெயவமேதுண்ண.  
பொன் னுங்கால்  
அமிர்தகவிராயரவர்களாலியற்றிய  
இருகுநாதசேதுபகி

## ஓரு துறைக்கோவை.

நாணிக்கன் புதைத்தல்

— (\*) —

தில்லைவி ஏகங்  
ஒதி. துங்காசாமிப்பிள்ளை,  
கேட்டுக்கொண்ட படி.

· இ ० ० அ

சென்னை-பசுஷ்சயப்பனாகாலேஞ்  
தாழியுப்பனாடி தா-ம-ா-ஸ்.  
கிருஷ்ணசாமிமுதலியார்  
மா னு க க ா.

## ஆ. சென்னகேசவலுநாயுடு

அவாகளால் பாரவையிடப்பட்டு,

— வைணவ —

திரிசிரபுரம்

புஞ்சகவியாபாரம்

## தி. சபாபதிபிள்ளை

அ வா க ன ா ற் ற ம து,  
ஸ்ரீமட்டுவாகுழலம்பாள் அச்சுக்கூடத்திற  
பதிப்பிக்கப்பட்டது.



## விளம்பரம்.

இந்தெல் சுகலருக்கும் அளிவிப்பது யாதெனில் திரிசிராப்பள்ளி புஸ்தகவியாபாரம் தி - சபாபதியின்மீர யவாகளால் ஏற்பட்ட தத்தியிருக்கிற திரிசிராப்பள்ளியில் வேங்கிடாசலம்பிள்ளை, சுப்பராப்படின்லை இவாகளைக்கொண்டும் தஞ்சாவூர் புதுமாக்கா டில் பஞ்சகந்தப்பிள்ளை, சோலைமுத்து பிள்ளையைக்கொண்டும் புதுக்கோட்டை மீல் நாராயணசாமியின்லையைக் கொண்டும் வைத்திருக்கிற புஸ்தககடைகாங்கில் தமிழ், தெலுங்கு, கிரந்தம், இங்லிஷ் மூத்தான புத்தகங்கள் விலைசரசமாய் வாங்கிக்கொள்ளலாம்.

இத்துடன் நல்லகாகித செழுத்துகளுடன் அச்சிட்டிருக்கிற புத்தகங்களா —

திருச்சிற்றம்பலக்கேளவு  
சிவஞானசித்தியா ஆஹபேர்க  
ஞாயுடன்  
காமிகாகமம்  
நளவெண்பா மூலம்  
வினோதரசமஞ்சரி

திவதருமோததரம்  
செவங்திப்புராணம்  
திருமந்திரம் மூவாயிரம்  
கம்பராமாயணச் செய்யுள்  
நல்லாபிள்ளைபாரதம் மூலம்  
பாடுதுறை

இப்படிக்கு  
**தி**, சபாபதியின்லை  
தய்ப்பி.வேங்கிடாசலம் பிள்ளை

இருநூத்சேதுபதி

## ஓரு நூற்றெட்டாமை

நாளீகிகண்புதூந்தல்.

ஷ்மேவுதெய்வத்தனி முகைக்குத்தவபாற்கொலவல்லி  
நாமேவுகல்விபடுபுயறனவாயரகுநாதனிசைப்  
பாமேவுகநதகிரிசனிசசாராறபளிசுகலைரும்  
காமேவுமறபுதசம ராலகததுக்களிற்குமே.

(ஏ)

குவங்கைக்கொண்டவிராமீசாநாணமுடி குடி யெழு  
ஞாலங்கைக்கொண்டரகுநாயகன்செமரிசாட்னையிர  
சேலங்கைக்கொண்டுயாவல்லவென்பாலநாசெ பதனல்ல  
காலங்கைக்கொண்டரசாளவதுபாாத்தி நாகனகளித்த.

(ஒ)

ஆயுநதமிழினுமேபோரிதழபாரிஸெலத்தியலுஞ்  
சேயும்புகழுகளவாயரகுநாதன்சிலமாசில்வளளை  
பாயுங்கயனிநதநே விகண்டாவெனப்பார்த்திடு ஏ  
க்ரேயுநடமென்வேயணவீக்யுனசசொல்லுவதேன.

(ஒ)

தெனூரமணையுல்லைவென்டாருமதபநகரிழ்ச்சரந்தொடையுந்  
தானுந்தமுபுததகன்ரகுநாகன்றமிழ்ச்சிலாரில்  
வானுரிளாமபிதறவ எனு சலோதும்பிவாழு யுக னை  
கானாகுறிஞ்சிபிற்செல்கின்றதானாபைக்காட்டிடுமே.

(ஏ)

பண்டேந்தியரங்கினாபோலமஸ்லிஹகபபாராழகைச்  
செண்டேந்தியகரததான்ரகுநாயகன்றேலவவெற்கல்  
வண்டேந்தியசெங்கைவாழ்வேலையன்னெஞ்சுமறுதுமதவ  
கொண்டேந்தியவெங்கரிக்கோழிதோயுங்குருகிகண்டே.

(ஏ)

வானைச்சுரபியைச்சிக்தாமணியைமந்தாரபென்றுங  
கானைப்பொருகொண்டயான்ரகுநாயகன்கந்தகிரிச  
சோனைப்புதுமதுவார்க்குழலிரிததுதிக்கைவெமபோ  
ரானைக்கிரைசயிலல்காரமாலுக்கழகன்லவே.

(ஏ)

போரேஹவங்கணரகன்முன்மாதனிட்டியபொற்

நேரேஹசிங்கமரகுநாதன்நேவைச்சிலம்பிள்வெயை

காநேஹவங்கண்மைசேர்கைபுஞ்செயாருகாளைபின்சீர்

வாநேஹகொநகையைத்துத்தாயிலைவன்புறவே. (ஏ)

நைம்மாளிகர்த்தமலைவார்காதனிமாதுவளர்

பெம்மான்நுட்குரியோன ரகுநாதன்பிறவகலன்னீர்

நைம்மான்குதிக்கறியாதன்றுபீராங்கலைமதிக்கு

விம்மான்குதிக்குமென்றேபிழித்தோகையிரண்டிதுமே. (ஏ)

ஆரத்தொணடயிடைலைமிட்டாங்களிடையூழல்லை

வீரத்தொணடபுனைவோன்ரகுநாயகன்வெறபனையீர்

மாரத்தொணடகருண்முகைத்தாமளாவிட்டுவன்கொலைசூழ்

கோரததொணடயென்கோபுத்தத்தோமைக்குவலயமே. (ஏ)

நடைசிலஞ்சாதிகுலமோட நிவங்கல்லத்திப்

படையளிசேர்முன்றிலான்ரகுநாதனபனிவரைவாய்க்

குடையலர்காந்தளம்பூம்போதுதன்னைக்குந்துபெயங்கோ

ஞுடையதன்போதன்னவோவிழியூந்கொங்கெட்டத்தியதே. (ஏ)

இயலைத்தலைப்பெற்ற முத்தமிழ்வாணர்க்கெழுமாட்கு

புயலைப்பெபாருவுகையான்ரகுநாதனபெருப்பனையீர

முயலைத்தலீதமதியூநிலாவியழுமிலாக

கயலைப்பிழிப்பதென்னேனுகுறமாதாகரியிசமுந்தே. (ஏ)

ஞாசேர்மஞ்சத்திருவஞ்சிபாடமணீயுஞ்சலரம்

விளாசோதளவத்தொணடரகுநாயகன்வெறபின்ப

ஞாசேர்தமனியப்பாவாய்சொதெனங்கைபூதறமின்

னிளாசேரமாதகடதங்தபென்னேனுவிட்டுதிறகின்றதே. (ஏ)

பாகந்தரு விசைவல்லோர்க்குமான்மத்பாய்த்தருகை

மேகந்தருகளவாயரகுநாயகன்வெறபின்திர

போகக்கருகளியானையிலேறுபொன்புத்தியின்ப

மோகந்தருகிளியேதிட்டி.சோதன்முறையல்லவே. (ஏ)

நாகஞ்சிசெறிமலர்ப்பூங்காவும்பொயகையுகான்மறையும்

நாகஞ்சிசெறிதமிழ்த்தேவையாகேன்ரகுநாதன்வெறபில்

நாகஞ்சிசெறிகின்றதென்மதிசாயநற்பார்வைதன்னை

நாகஞ்சிசெறிவஞ்சியாய்முறைத்தாயதுநன்றலவே. (ஏ)

முரவானகுரலிநுப்புபயல்வாமத்திவாயக்குதவு  
தேவானவணைப்பணிரகுநாதன்சிலம்பிலென்பேற்  
காவானபைங்குழலீபடினேவெமன்றுகைகளிலூற்  
முவானதுநதுக்தீவிடுததீபொறபொருபயினேயே

(கடு)

தாாகொண்டபாடுலமபேரோடுடையாம்பறநுங்கமச்  
கீகொண், செங்காக்கான்ரகுநாயகன்நேவைவெறபி  
லோகொண்டநிலமட்டவேறுகைபெர்தீங்மன்றே  
வாகொண்டகொம்மையூகப்படாமுலைவஞ்சியர்க்கே.

(கசு)

தன்னாழடுபததிற் துவலுயநார்முல்லைதாங்கிமன்னர்  
சின்னாமபறிததரகுநாதன்நேவைச்சிலமரிசினரு  
பொன்னங்குடத்தையதிறகாண்டவென்னமைப்போதுங்கண்டாற்  
கன்னங்கறுத்தகுழலாய்ந்தகாரியங்கைப்பலனே.

(கா)

செந்தாதும்பூஞ்சுநுதிவண்டார்ப்பததினெப்போழிய  
மந்தாரமன்னகையான்ரகுநாதன்மழுஷவயன்னீர  
நந்தாமண்டபெறவகதேனுக்கின்றுந்தியால  
ரந்தாமாயொளிததீரளிததீசிறநாயினேயே.

(ஒ அ)

ாரேந்கழுமியும்வாடாதுதன்மப்பயிரிவிளாக்குநு  
ாயேயனையரகுநாதன்நேவைக்களங்குழூயிர  
கீரோபொறிவெம்பாடகாகங்கைவிட்டுகின்றுவெப்பா  
புரிந்துமெவ்வாறுகையிற்கருகின்றதே.

(கசு)

ாழுங்குழலுமபகங்கேனுப்பாகுமிசைநறுகுடி  
ாழுங்கிருமொழியாய்ரகுநாதனமண்வைவன்றி  
நழுங்களபழுலையாணைபூன்னிததுயாக்கடல்வார்  
பீழுங்கொடுமையெல்லாங்கண்டி லாசெநகைவேவை,

(ஒ ட)

வல்க்கரும்புபறுராகணமவென்னிலாவள்ளிது  
நாலத்துவங்குதினினேநைதளவாய்ரகுநாதன்வளாக  
காலத்தினைக்குளினிமென்றுமானினங்கூடுமென்றீர  
நூல்புதைத்துநின்றுய்செங்கண்வேழுததுநுக்காங்கைப,  
நெயன்றுவக்குமையில்வில்வக்கனியனிததீவோன்கலைமதிக்கு  
பென்றுசுத்துமலராதுபாணிக்குள்ளையம்பலதீ.

(ஒ க)

(ஒ . 2 )

கோட்டங்கலித்தகுடைமன்னர்கேசரிகூட்டமன்ன  
ராட்டநதலித்தகுநாதன்வெற்பிலென்னாருயிர்க்கு  
வாட்டங்கலித்தவரிலிழியானமறைத்தநாளி  
ஷீட்டங்கலிப்பதென்னேகுண்றவாணிளங்கொடியே. (2.ஏ)

கராசலிரவேங்கேதனத்தான்கந்தமாதனப்பொன்  
ஞகராசன்லீனாககிறைதளவாய்ரகுநாதன்வளாச்  
சிகராசலததின்மலராததீதிதெனிச்துகொண்டோ  
மகராலயத்தின்மலரவைததிர்செமமலர்க்குஞ்சமே. (2.ஏ)

கும்பகந்தீணபக்தேனுறநானக்கனியருள்சே  
நும்பாககரசனையான்ரகுநாதனுயர்வளவாய்  
விம்பக்கனிப்தழீமணிமார்பில்வெங்கோடுடைய  
கும்பககரிகொடிதாம்சிலககிஸ்மதகுஞ்சமே. (2.ஏ)

தொனைபெற்றகொண்டல்பிறையிளார்சமக்தோகிமத்தி  
ஞடைபெற்றகன்னிக்கரும்பணையாய்ரகுநாயகன்லேற்  
படைபெற்றசெக்கையும்வேழமுமாய்சிற்றல்பார்த்துமதிக்  
குடைபெற்றவெய்வனம்யவன்போர்க்குறிகொண்டனனே, (2.ஏ)

கிதங்குழல்கஞ்சம்வீணைத்தாரிகிளங்தபஞ்ச  
நாதஞ்சிலமயிபதேவையர்கோன்ரகுநாதன்வளாக்  
காதங்கமழுகுழலீனதாவிகலக்கில்வநு  
மேதம்பெரிதென்னவோமறைத்தீரின்றிணைக்கயலே. (2.ஏ)

பண்மூடியசெங்கனிப்தழீபொழுபாரகந்தன  
ஞுண்மூடியடுகழான்ரகுநாதனுயர்வளவாயக்  
கண்மூடியோசியாபோலநின்றீக்கருத்தினுக்கு  
விண்மூடியவனாகைவிடலேதம்விளைக்குமே. (2.ஏ)

மேகங்கருமணிவெண்முத்தராசியின்மென்மலர்ப்புன்  
ஞுஶ்தருகடத்தேவையர்கோன்ரகுநாதன்வெற்பி,  
லேகங்கருபதின்மூன்றேண்பதாண்மறைத்தின்குளின்றீ  
ராகங்கருமைந்துமொன்பதுமேவளியாகியதே. (2.ஏ)

பாவாயசிறைகின்றதைம்பெறுநோடுநற்பைம்பொருஞ  
நாவாயகருகடத்தேவையர்கோன்ரகுநாதன்வளாப்  
பூவாபானுமுறையூடுவெமையாறுப்புரக்குமிளங்  
கோவாயவளர்யிழுறமைந்தால்துகொள்கையிடுறே. (2.ஏ)

விள்ளினங்காளை மயில்காப்பமானைவெகுண்டே முந்த  
உல்லினங்கேசரிதேவயர்கோன்ரகுநாதன்வா  
வல்லினங்கோலமணி முலைசாலவருத்தும்வண்டு  
புல்லினங்காமர்விரிந்தசெங்காந்தட்புதுமலரோ.

(ஏ.க)

கல்லொன் றிரண்டிளாநீர்தாங்சிமுன்வரக்கண்டுமுனி  
சொல்லிவன்றுநின்றார்குநாதன்றேவச்சுரும்பின்மணி  
வில்லொன் யுவாஞூதலீரெப்பினாடத்தபேவும்லா  
லல்லொன் றுநீலக்கடலூடுகேர்ப்பதறிவின்மயே.

(ஏ.ங)

பண்ணுர்துதலீக்கணிவாய்சிவந்தபசங்கிலியீர  
உண்ணுர்சமரிந்தபுவிதலாவாய்ரகுநாதன்வாக்  
கண்ணுரிலைக்கயன்மங்கலமாமெனக்கைக்காண்டாநீர்  
தண்ணுர்தரளமணிக்கும்பகீக்குதறக்கதன்றே.

(ஏ.ஞ)

சங்தேறியதடஞ்சாரவிலாயிரந்தண்மதிபோ  
ஞங்தேறியகந்தமாதனாததான்ரகுநாதன்வாக்  
கொந்தேறியமலர்வான்புஜைநீர்மதகுஞ்சரங்தேன்  
வகசேறியமொழியீர்புஜைவீரெங்கமாமலரோ.

(ஏ.ஈ)

கார்பூத்தபுன்னைவெள்ளோதிமஞ்சிதென்கைவளை போ  
லேர்பூத்தகடேவயர்கோன்ரகுநாயகனேமவெந்தில்  
வார்பூத்தழுண்முலையீர்றிந்தாய்ந்துமணப்பதற்கோ  
தாராபூத்தசெங்கையீலங்தினின்றீரின்பசாகுமே.

(ஏ.ஏ)

பால்வாய்ப்பசங்தமிழ்விசியவாசம்பரங்தவைகைக்  
கால்வாய்த்தலீயாயர்கோன்ரகுநாதன்கரங்குதவெற்பின்  
மேல்வாய்த்திருந்தவெழுத்துறரிதின்வினங்குமென்றே  
நால்வாய்த்தநுண்ணிடையீர்மறைத்தீரணிநோக்கினையே.

(ஏ.ஏ)

ஆவியும்பூவுந்தகரபுந்தேனுமணிந்துநறு  
ஙாவியுஞ்சேர்குழலீதலாவாய்ரகுநாதன்வாக்  
ஙாவியகைபுஜைந்தீர்விடுத்தீர்தனங்கஞ்சமலர்த்  
தீதவியும்போலங்நீர்விகுப்பேதுங்கள்சிங்தஜைக்கே.

(ஏ.ஏ)

ஶாவிக்குவொந்தறவனைசமென்றேதுமைவாளிலங்குங்  
ஙாஷிசுசெழுங்குடையான்ரகுநாயகன்காவிரிநாட்  
ாவிக்குபோதங்தகேயுட்டேதாழுதனமப்படிநீர்  
சாவிக்கங்குங்கமலாலயமுத்திசித்திக்கவே.

[ஏ.ஏ]

அ

## ஒருதுறைக்ஷோவை

சங்கேகாஸ்தத்திருவேமணவாழுவதறுக்கருட..

வெகுகேதனத்தாவாய்ரகுநாயகன் விளாக்கற்றும்

பகுகேருகத்தனமேமொனிசோதனபாரமலீ

பிக்கேயிருக்கக்கடலேற்னுளொன்னிலையவரோ.

(நக)

கன்னித்திலாச்சங்குமிப்பியுமினுங்கராவுமொளிரா

நன்னி கதிலஞ்சொரிதேவயாகோன்ரகுநாராங்கிலாறுபின்

மினானிறிடுத்தமின்னேகரிக்கோட்டுவென்முத்திருக்க

மான்னிற்குத்தமுச்சுச்முத்தமென்னேகவளைகின்றதே.

(ந-ஏ)

போராசினகம்புலிச்கிலைவாளவெம்பொறிவழங்கு

மாாாசிலவிலாயாகோன்ரகுநாதனண்வாககு

யீராஞ்சியமைவேலைக்கெதாண்டாகிலமூயீரா

பேரரணைகிரிதூக்கநிக்குத்தல்பெண்புத்தியே.

(ஏக)

திச : யோங்குபாறகட ஸ்தநாமணாசசெயுங்தேனிருக்கும்

வன : யோங்குமாபன்றதுநாதன்றேவமணிவாயேல்

வினாயோங்குபக்கமந்தாங்கியானிருவெறபொளித்தா

ஹாயோங்குவிண்மணியெண்மணினீவான்றுளாசெய்வரோ.

(ஏ-ஏ)

பதிசேரபுதவிசமியஞ்சிதனவாசனவகை

நதிசோதனிடுங்கவினாயாகோன்ரகுநாதன்வாப்

பகிசேரினருலூசுக்கிச்கா : இமபணியணிந்தாய்

ஆதிசேர்ப்பானவயுங்காட்டுவென்போனில்லைக்குத்தானே.

(ஏ)

முள்ளாவவங்கானந்திலாவானமுகடுசென்று

நள்ளாாடுகவெஞ்சிக்குனிததோன்ரகுநாதன்வாக

கள்ளாகருகுகுமிலீகொடுங்குறறையுவகைமுகமத்தீரா

புள்ளாாதமைவிலக்கிவாமவாழுப்புரக்கிலின்றே.

(ஏச)

போற்றுங்கமட்டபணிக்குலாகபொறுத்தசமை

யாற்றுமபுயவாயான்ரகுநாதனணிவாயீரா

தோற்றுங்கமலைமறைத்தீரபொற்கஞ்சமுகதோற்றுவித்தீர்

சாற்றுமபொழுதினீரோமதுநாத்தட்டபொய்க்கையே.

(ஏடு)

நறைபெற்றமாலைக்கதிலேவலுமாலுமெந்தாஞ்சுதெவ்விய

யுறைபெற்றதேவரகுநாதன்வெற்பிலெனதுவள்ளமென்னுங்

குறைபெற்றதாருவைமைக்கிலவண்டிகுஞ்சநதுதிரா

திறைபெற்றபோதமைத்தீவந்துசாய்க்குமிபக்குன்றமே.

(ஏசு)

அடக்கமாய்தில்லீராய்கோன்வணி வம்புபுல்லீல  
யேடலர்மாவிகையான்ரகுஞக்னேயவெறபிற்  
குடக்மேவுகைக்கொன்றர் துவலயங்தோகையன்னீர்  
கூட்டலீவேண்டிவாதீதாளித்தோபரங்குன்றினையே.

(சன)

கங்கமுஞ்சீனமுஞ்சோனககாடுநாவிங்கமும்டோர்  
வங்கமுஞ்சோமுன்றிலானரகுஞக்தான்மணவவனைச்  
கிங்கமுஞ்சாயவநாகரிப்பாரிலெண்டிறமுழிரு  
மங்கமுஞ்சீதய்வதுபாததிரங்காததெண்ணுரணகடே.

(சா)

நாலுஞ்துடியுங்கொடுபிள்ளாகமுநான்மதியும்  
போலுக்களரினை யாயரகுஞக்தான்புனரகந்தைச்  
சேலுக்கமலமுஞ்சாவியுநாவுநதெவ்வீட்டுதைவனை  
வேலும்பொருவுமஸ்தியையெங்கா'கண்டுமேவுவல்ளோ.

(சக)

மல்குஞக்ரணமணிசெம்பொன்வா ரிமருங்கிருபா  
னல்துத்தோவைகைநடவெங்கோன்ரகுஞக்தானமுறைப்  
புல்குமபதியில்லிக்கமதிடை நீண்டபுகுக்ருமி  
நெல்குஞதுடியிடைதோற்றுதெண்டேவின்றெல்லிக்கிண்றடே,

(டு)

மகங்கண்ணிறசிலங்கையோனாவாமுபிந்துவான்கொண்ணாந்து  
சங்ககண்ணிறசோததரகுஞக்தான்றெவைச்சபிலமன்னீ॥  
முகக்கண்ணிறகாண்டலரிதென்பதோனிமிழுடியானபா  
ஏக்ககண்ணிறகாணப்பதினோககிணீர்கண்றறியுபகடீக.

(டுக)

மலீவேவிலையா' மட்ராதசங்கோன்மதுராசன்மதுக  
க்லீநாத்தவங்கோன்ரகுஞக்தான்கரங்தைவெறபிற்  
கிரேஸ்யாதி நாததம்மனக்தூடிதோன்மநதுயாதொலைக்கக  
கொலைவேவிருந்தங்கயாததுறிப்போமணிக்கொமபினையே.

(டுக)

தேசிகப்போதணிசண்பகக்காடுதிருக்தியூயார்  
நாகியொப்பாமலாவீராயரகோன்ரகுஞக்தான்வனாப்  
பாசிமூப்பூவைமுகைக்கோக்கில்வேடனகைப்பாணமுற்றுற்  
காசினிப்பாலுனைப்பாலையெங்பாகலைக்கற்றவாரோ.

(டுந)

முகைக்காட்டியமுன்றின்முல்லீங்கல்லாதம்முகமதிவெண்  
ணகைக்காட்டியபுசலூர்ததளவாய்ரகுஞக்தான்வனாத  
தகைக்காட்டியசெவஸ்ஸீலீரிலைப்புயஞ்சாரிலகிற  
புகைக்காட்டியகுழன்போகிணியும்புணலுலகே.

(டுந)

ஆழயதோகையன்னர்முகம்பேர்ன்மதியம்பொனையில்  
சூழ்யகாதனைப்பதிரகுநாதன்சூழ்யில்வள  
நீதியபெண்ணைக்குருமபைகண்டேண்மலர்செய்தல்கண்டால்  
வாழியசிற்றிடை யிருமைப்போலுமணவுலகே. (நடு)

கொத்துாகுழவியாகன் பொப்பாவெழில்கொண்டபுத்தி  
ஏக்தூர்கரங்கைதரகுநாயகன் செம்பிளாட்டுவரை  
முத்தூர்பருப்பித்தகநுரினகாணின்மூளரிமல  
ரொத்தூர்மதிமுத்திருபைக்கார்வெந்துலகெங்படே. (நகு)

தொடைகாட்டுர்முக்குழலார்டடைபோவிளங்தூவியன்ன  
நடைகாட்டும்வைகையம்பூந்துறையான்ரகுநாதன்வெந்தி  
விடைகாட்டுநால்வெந்தினமூலைகாட்டுமினங்கொழியிர  
பண்டகாட்டுமைவிழிகண்டுளாப்பேணிப்படியென்னவே. (நுள)

நூவளாவாவிக்கமலருமயீதியும்பொன்மணையு  
மாவளாதேவலப்பதிரகுநாதன்மணிவாழாமேற்  
கேவளர்தான்த்தினங்கன்றுசேர்க்ககுறித்தமைத்தோ  
காவளர்பூநவககரசமைப்போலவாகசினிக்கே. (நாலு)

அறங்காவல்கொண்டமஹுமுறையாலணிகாவசைந்து  
கறங்காமணிமுன்றிலாண்ரகுநாதனகரங்கையன்னீ  
நூறாகாதவெகண்மதகரிபாயமெஞ்சுடிருவிப்  
புறங்காணிலார்பொறுப்பார்ஜின்பாப்பப்பொறுக்கினுமே. (நாக)

நககாமதேதலுவெனவந்தகார்செம்பிளாடலுயர்  
செங்காவியங்குடையான்ரகுநாதன்சிலம்பின்மிக்க  
வெங்காமவெய்யவிடாய்க்கிளாரிர்தந்துவெவ்விடததை  
யங்காமவல்லில்லோமறைத்தோநன்றறிவுமக்கே. (குடு)

விலையெந்துமாளிகைமாளிகைமாதர்க்கணைஞ்சுமதிக்  
கலையேந்துநதேவைரகுநாதன்வெறபில்வெககள்கீவரிச்  
சிலையேந்தும்வாணுதலீருங்கையேந்துஞ்செயல்தென்னே  
விலையெந்துமாளிக்கவள்ளுவிகைவுத்துமெய்ம்மறந்தே. (கக)

பொற்பனைவேழும்புரவிவென்கோதிமர்பூவையர்தோ  
ஞற்பகைனமேவுங்கரங்கையர்கோன்ரகுநாதன்யணி  
வெற்பகைனவாழ்வெமதென்றேமேறைத்துமைவேலைவளர்  
நற்பகைனதோனகமாபிடேவாவளங்காட்டியதே, (கஉ)

விளாக்குள்வக்தசிந்தாமணிநீதிவிளங்கவெழு  
பானாப்புரங்தரகுநாதன்வெற்பிறபகலில்வின்சேர்  
தாங்க்குலம்புவிகாணவொன்னைதெனுந்தன்மைகொண்டோ  
வாங்கமங்ததனத்தாய்கின்செங்கமறைக்கின்றதே.

(கூ)

வழியும்பிரசமலர்மூல்லீஸ்பான்வையமேழும்பொய்யும்  
பழியுந்தவிரத்தரகுநாதசேதுபதிவளையீர  
மொழியுங்குவலயம்பாணியினுவின்றமூடவக்து  
கழியுங்குளையுங்குமிழியுங்தோன்றிததுயாசெய்யுமே.

(கூ)

சத்தங்தெளிக்குங்கலைவாணர்ச்சகத்தமிழுக்குருகிச்  
சித்தங்களிக்கும்ரகுநாதன்றேவச்சிலம்பின்மணி  
ஞுத்தப்பதிக்குமிழுவளச்செவ்வாயினாழுரன்மின்னை  
யத்தந்தனக்குக்கடல்பொருக்தாதென்பராயதவலோ.

(கூ)

முங்கீசொரிமுத்தமாணிக்கராசிமுகுந்தருவி  
நன்னீசொரிகக்தமாதனத்தாள்ரகுநாதனவளாப்  
பொன்னீபவளத்தமுதெமக்கீயும்பொழுதினாஞ்ச  
தன்னீதருமெனவோமறைத்தோசெழுங்தாமனாக்கே

(கூ)

மானுர்விழியெனமெங்கிலம்பூந்தவயற்புகலூர்  
ஞானுகரணிசைசேர்தளவாய்ரகுநாதனவளாக்  
கானுர்கருங்குழலீர்சுறவார்கடல்கைப்படுத்தி  
ரானுல்விதித்ததென்னீவளையீழுத்தகவிடமே.

(கூ)

ஙல்லார்க்கைக்குமெனவளர்தாளினைமலரு  
மல்லார்கரங்தெரகுநாதன்றேவெவளையின்மனிக்  
கல்லார்களங்குழையீர்மருண்டரின்றுகண்டசர  
மெல்லார்வளிவளைக்கைபுளைந்தீர்குருகெயதவுமே.

(கூ)

ஆரியர்போற்றுமிராமேசர்தாளிக்கைக்குவைத்த  
குரியன்வீணயர்கோன்றகுநாதன்சூரும்பின்று  
குரியவளிரண்டங்கையிலேந்தியகொங்கையினாங்  
காரிகையிருமைமாதங்கியாளன்பர்கண்டவலோ.

(கூ)

வானும்பரசம்வயிரழுமேகொண்டுமாற்றலள  
யானுந்தனிவடி.வேல்ரகுநாதன்வளையீர  
தோனுங்கரும்புமெனதாருநிராவந்தாருங்காகொள்ள  
நீநூங்களைகொண்டுகின்றுவெல்வாழுயீர்திகின்றதே

(எ)

கு

இருதுறைக்சோவை.

இல்லேயதழைத்துக்கொழுங்கள் பூத்திகள் காயத்துவெப்ப  
கொலையேபழுத்தசெவ்வெல்ரகுநாதனீங்கூடலர்போன்  
மலையேயெனக்களித்திர்கட்டேறுகைவாய்த்துசின்றீர்  
சிலையேபடைத்தநுரலீர்தினைத்தத்தென்சித்தனையே.

(எ 8)

நெய்வாய்ச்சிகன்மன்னர்சோரியின்மூழ்கி ஜெமருந்து  
நைவாய்த்தவேற்பனை யான்ரகுநாதனாயணவையன்னீர்  
மெய்வாய்த்தகோலவனமுலையார்தமமாஸிடுவதைக  
கைவாய்த்தமைவிழியாருடன் சோதல்கடனல்லவே

(எ 9)

செம்பேந்தியமதில்வீஙாாகோன்முச்செசமனைத்து  
நம்பேந்திவாழுமனுமுறையான்ரகுநாதன்வெற்பி  
லம்பேந்திசிற்பதுங்கண்டேனினியுன்றனகையினுற்  
கொம்பேந்திசின்றென்னிடயுறுதிரககுறிக்கொள்ளுமே

(எ 10)

பாவுக்கிசையும்பெயபேடுனைந்துமெய்ப்பாவலர்தங்  
நாவுக்கிசையும்பெருப்புகழான்ரகுநாதன்வாக  
கோவுகக்கிறையின்றானித்தீராபக்குக்கொடுத்தவிரு  
மாவுகக்கிறையிலிசெயதீாபுகழுமலகையறிந்தே

(எ 11)

தாருஞ்சிலையுங்கலஸவும்பூணுந்தருஞ்சருவஙு  
காரும்பெருவுகையான்ரகுநாதன்கரங்கைதபன்னீ;  
வாருஞ்சுவன்ஸ்டமருஞ்சுவுஞ்சானும்வாருஞ்சலீகீ  
பாருஞ்செகாட்டுகொடிதுகண்ணரிப்பணமுலையே

(எ 12)

கார்ததலங்தோயுக்கொடிமதில்குழுங்கரக்கைதயர்கோன்  
பார்ததலம்போற்புமரகுநாதன்வெற்பிற் சுங்கதிர்ப்புண்  
சேர்த்தலங்காரிததமின்னையினிவமச்செக்கேதைரிங்கனே  
காததலகைகதலமேவியவாறுகொடுமையின்றே

(எ 13)

மா - ந்கேதகைக்கறுங்கேவயர்கோன்வயமன்னர்க்கெல்லா  
மடந்கேசரிதளவாய்ரகுநாதனணிவாயீர்  
விடந்கேதுளிவறறிருநாகமும்வெளிவிஃ உவெங்கட்  
கடந்கேதிருநெடும்பூட்கைதந்தீரான்னகாரணமே

(எ 14)

மேனியதூதின்மேனிவுறைத்தெயன்றுமெய்ததரும  
னேவியமோங்ரகுநாதன்றேவைபிலெண்டிசையங்  
தாவியசெநாஸன்ஸ - ப்ரபினைக்கேயிறைதாவங்யி  
ரோவியங்கெ : இத்தாவென்ரெயாதில்வலகினையே

(எ 15)

ராணிக்ஞபதைத்தல்.

கு.

சொற்பேறுபெற்றதளவுமெனுநதுநோராயன்ம  
னற்பேறுகேவூரதுபகனசெய்யிடுத்துபா  
வெற்பேறநி இத்துமோபாக்ஞனேனாவிவிளாத்தல் விரதா  
ஏற்பேறுகெஞசு விலிசுபன்மூதுமிரண்ணஞரமுடுத  
(ஏக)

கோஙகாருகிமழுகீக்காமபரன்விரணை கோவெளவு  
நீங்காதமெபபடுகமுனரதாக்கெனமுநகரநஷ்டப  
பாநகாகொழிக்கமபறநக்குநி எநி செபபோாத  
தீதக நங்கோழிடுவாக்ஞமுதிதுவதெனானவடு  
(அ)

தூரோகக நககவிதுவராவித்தானை யகூழிய  
மீதீதபுமாததாகுநாயகனாற விழுங்காயிசுப  
போகேவனாதகினிதாக்காலக்கீருபெடுபிசக்கால  
பாகேயுனையுஞ்சொல்லவாராவிகுவானங்கெனாந்து  
(அ)

செயக்ஞஞாதபு பிலசெமுகினா ஞசினவாடுகீலும  
பொயக்கஞ்சனை பெராநாராகாதன்வீ பலக்கிமென  
மெயக்ஞஞாகசமீனே பதிசுபலவாலியிசின  
ஞககஞஞாநகநகவிக்கங்கேதனநகனையுறுத்தி  
சன்னே யெறுநேசெநகனிமொழுப்புக்காவிசடன  
நினையே காவுமாக்காதனைவெற விழக்காமாகோத  
கொண்டே குவலையிருந்தலகங்னே ஞக சுவலை பின்மேல  
வண்னே யகமமுமநங்னே விதிவெஙாஙபுமகுகோ  
(அ)

நிதநந்தாற ஓவாயருமாரவெனநகந  
கேதனங்கொணா ரதுநாடுநால்வகங்காலா நசுத  
மாகனங்களுக்கீங்காறநலுக்கொடுதீங்கா வெப  
போதனமீபான்ன பிக்குக்காஞ்சுடுவழிபபகே  
(அ)

ஊனிட மானமுனைவேறுபலஸதிங்கதூடுகெங்கு  
காலிய மாகவென்றேநாராதாயகனகநநக்கிரி  
தேனி மாமொழியிரிக்ஞாவீ, திறசெற்றிவ்வாஶக  
மானி மாகக்கிய மருபைபோலவாவலவைவாகோ  
கானோகெ ராபுபுருவிடுபோகமழுவலைடக  
தானேயிளாதுமபுயராகாநனமுகிக்கரநநநக  
தேநீனவளவனிலைமையிடு கே செனாங்கங்கொகூ  
மானேரங்க கனங்கீருபுண்டரீராமன்கூகூகூ டுப்ப  
(இ)

கா

## இருதுறைக்கோவை.

சிலத்துமிக்கதளவாயளித்தருள்செல்வதெனும்  
காலத்துமபொயயுணாயான்ரகுநாதன்கரங்தெநக்கா  
போலத்துவங்கும்பொலங்குழையீர்சென்றுமடுப்புள்ளே  
யாலத்துமாந்தளிகண்டோமிதுவென்னவந்புதமே.

(அ)

நடுப்பதுமாலயமாதனையாயகண—கற்றவன்டீற  
கொடுப்பதுகந்தறகுநாதன்நேவைக்குவட்டின்மத  
னெடுப்பதுமெயவுதுமபாராய்வளைத்ருமிக்கையினி  
லடுப்பதுகஞ்சததருமபாரும்வோலுகமுக்கல்லவே.

(ஆ)

மெயமலராசனமின்னென்மிக்கிலைபில்லின்வளைத்த  
கைம்மலாமேகநதுஞாரகுநாதன்கரங்தவெந்திற  
செயமலாமேவங்கதேஞாதேயனரிதடீஸ்னிடத்தி  
ஸமாவோதோற்றுவகொல்லோசொல்லுவாய்முங்கையாரணங்கே. (ஊ)

வணங்காததெல்வைப்பொருமால்சொரிமுததுவன்னியன்பொன்  
னனைகாநமாபன்ரகுநாதன்நேவையனிவளைமேற்  
துணவகாதவிக்துநெடிமீனந்தன்னு—ன்குடியதத  
வினைகாதினங்குமழியாதகன்னியினாம்ரிதியே.

(ஒ)

முறையுட்கருமமுந்காதமானமும்முரசுமன்னா  
திறையுந்தநமுன்றிலான்ரகுநாபகன்றைவைவெற்றி  
னிறையுங்கமலக்சிருப்பதவ்லாவிழதிரீலததின்டீம  
விறையுங்குடிபுகக்கிருப்பதுண்டோபுவியேழினுமே.

[க]

கலைக்கேடுகுகை—லன்னுனாடக்கலநகாததவன்செஞ்சு  
சிலைக்கேளிசயன்ரகுநாயகன்றமிழ்ததேவையிலா  
விலைக்கேகநாகதெசாழூதேந்துமின்னெஞ்குன்றியற்கையன்றே  
வலைக்கேவளாவதென்றேசங்கபாணியமாகின்றதே.

(க:

பணியேதடங்கண்டுரிலாதவீணாப்பதிப்பக  
வணியேதுயிதுமிரகுநாதன்வெற்கிலென்னாருமிக்குத  
துணியேயுணைவந்திராதேதறதுவெந்துயாதோன்றவடிக்  
கணியேபிடிததுசசிலைவிடத்தாய்கற்றகல்விகண்டே.

(க:1)

நெய்க்கிண்றகூந்தற்கொடியினையீர்மலுந்தியினுன்  
மெய்க்கிண்றவாய்மைரகுநாபகண்ததவெற்பினிப்போ  
நூயக்கிண்றமான்மறியுமடுண்டரீக்கழுமேராரினைநீர்  
வைக்கிண்றதீதியினுண்ணியோவஞ்சிமன்னாலுமே.

[க:

பிறியாத்தவவாககுமயின்னிட்டபோக்குப்பிறகுக்கில்லேவ  
 வெறியாதவங்ரகுநாயகனுதேவவயிலென்முங்கண்டே  
 யறியாதகின்றிடையீர்ப்பாருந்தானாயகைக்கியீர்  
 பொறியாதுவிட்ட தன்னேப்பாற்குமுதபொறகோடு வை யின்றே(கந்தி)  
 காரணவுங்கொன்று வீளாயாக்கானஞ்முகஞ்சனவிடு  
 வாரணமவென்றரகுநாதன்வெமுனின்மணக்குறிப்போற  
 கேரணமுத்தத்தொடுபாவினாசனிர்சானநிவெதி  
 பூரணதுபயமவைத்தாயமலாவிடுமுப்பாலுகொடியே. (கந்தி)

அலமபணிவீலாடுஸ் சூழும்வீலாகக்கிப்பனையு  
தவமடணிதெவை டெகானாரத்தாதனநமிழ்க்கரங்கதை  
புலவபணிமேகலையும் அன்னோமாநத்துங்கைப்பேரு சிளாமினாலு  
சிலமபணியாளனபதேவரிபாயவன்றிசோகக்கினநற்சீ. (கொ)

நிதிகொண்ட வண்ணமக்களவூயாது மார்லிங்கமூக்குஞ்  
துதிகொண்ட தேவைக்குஞ்சாதன்மால்வணாதுகோகையன்னீ॥  
கதிகொண்டுதாமன்காங்கிளன்றீடுக்கவசவிமைப  
மதிகொண்டுதாங்குமின்மாலாமெனக்கவாபாத்தனாடுவ (கா.ஏ)

மனமுயணிவாகுழனி வின்னின மாசாமாராலிஸைக் கலைமுயணிதேவ்வரகுநாதனவெற சிறக்கு ரெளியோ டெமுயணியா பழில் வி லாவிளசத்துள்ளுடுக்குக்கலாம ரழபூயணிகானக்கவுடுமுவாயமைச்குழுச்சே. (85)

(முத்திக்குவேலிதழைக்கின்றீதனவுமுதல்வனாரு-  
பகதிக்குவாயக்கரகுஞ்சேதுபகிவாமே  
வெத்திக்குஞ்சன்ட்ரியோாண்கீகேபசசெலுங்களமுசே  
நத்திக்குஞ்செமலர்காட்டினின்றயின்றத்திசயமே.)

நையாழிவுவயப்புக்குமிசெம்பிளாடன்மறந்தும்பொய்யா  
மெய்யால்விளங்குமருத்தாதன்வெற்றில்வெங்கோவனை டக  
கையாரவேங்கின் நினசத்திடக்கண்றங்கலவிளக்செய்தாற  
பொய்யாதுனீசசெவல்வாககஷணஞ்ஜோன்றுநூகிக்காடி டெய. (டக)

பிலவுக்குமுபக்கம்பனிக்கோடுப்பண் சதுரீனாறு  
சிலவுதகரங்கூரகுநாதன்சாக்குசெறியியால்டா  
மிலவுக்குகிறப்பொருமிதழுமியக்கிணிமுலகாரியூந  
குலவுமபடிசெங்கத்திராமாழையெந்திக்குலாவுவதே. (11)

ஈசு

## இருதுறைக்கேவை.

காங்குங்கருணையுங்கல்வியும்வாழுவங்களிமதுர  
வாக்குநதமூத்தரகுாதன்றேவைவருவிருந்தாத  
தேக்குமபடிகளிலாயமுதாரவகீதற்கிளிமை  
நோக்கக்களைமறைத்தாளியல்பொவஞ்சிநுணளிடையே. (ஏ க)

பன்னுநகமிழ்பபயிர்வாடாதுமாரியிபபாரின்முத்தும  
பொன்னுஞ்சொரியுமரகுாதன்றேவைப்பொருப்பிலுயர்  
மன்னுமபெரியவாங்ததுமுகளுமருவுங்கயாற  
பின்னுங்குழலனைக்கேயறிந்தேனுன்றனபேத்தையே. (ஏ ச)

தெளியேகவொண்டுடைத்தன்றைகுளிர்செக்கமேழுமிறச  
யொளி யெபரவும்ரகுாதன்றேவைப்போகுபசந  
கிளியேயனுமொழியிரிரக்காதின்முகேழ்கிளாதன்ன  
ணளியேயமறைத்தநுறைகொடியாளான்றறிந்தனமே. (ஏ நு)

வேரிப்பசுக்துணர்வார்குழலிர்களிலெபப்பொழிக்கு  
மாரிப்பநுவர்குாதன்றேவைபில்வண்டுடததே  
ஷரிப்பநெஞ்சிற்கநகாபானஞ்சிறபுரிக்கதுகை  
நீரிப்படிக்கலந்தாற்பிறிதேதுங்கழகநுவதே. (ஏ கு)

ஆங்குங்கலாபாயிலைனீயீர்பகிரண்\_மெல்லாம்  
போர்க்குமடுகும்தளவாய்ரகுாதனபொருப்பிலண்  
சேர்க்குநதனங்கணமலீபோத்தன்மூடிததிறக்குமுன்னே  
பார்க்குமபடிப்படிக்கண்டிலேமொருபாரினுமே. (ஏ ஜ)

திவளககளிவண்டிசைபாடத்தானந்தினபொழியுங்  
கவளககடாசலத்தான்ரகுாதன்கரங்கதான்னீர்  
தவளக்குளிரமுததால்லாமலத்தந்தளிறசிறங்க  
பவளக்குழமும்படுவதுண்டோமலாப்பங்கயததே. (ஏ அ)

ஒன்னாநுபிராசி\_சசெங்கைபில்லேயுறைவிடுக்கைப்  
பொன்னுடாதாரகுாதன்றேவைப்பொலங்கிலேவள  
வினாஞ்சமறைத்தக்கருமபனையிரநதவேள்வனச  
வன்னுண்முகையென்கொலோவினையேலுயிராவட்டுவதே. (ஏ க)

சினத்தாரமாய்கொல்லாக்கதனையேதொழுச்செங்கடுக்கை  
யினத்தாமனாத்தொழுமால்ரகுாதனையெண்ணலாபோங்  
கனத்தாமனாயிருள்வார்குழலிரகட்கருஞ்கரும்பென்  
மனத்தமனாபுதுமென்றேநைக்யாரமறைக்கின் றதீ. (ஏ ம)

தரியார்வணங்குஞ்சளவாய்க்குமாரன் செந்தாராணாயாள  
பிரியாததேவைரகுநாதன் வெற்பிலென்பேரறிவாம  
சிரியாழிமாயக்கயல்குடியாதுவிலகசியபின்  
கிரியாலுழக்குதனான்கீருமழுக்கசினிமொழியே.

(ாபிக)

சீத்கமலவயத்தேவைகாவலன் செந்தமிழுங்  
கேதககலையுரவல்லன் ரகுகாதன்சிரியிவெஞ்சுங்  
காதந்காட்டவளளங்குந்துசுற்குடங்காட்டியடி  
பேதககவலையாளித்ததென்னேபுகல்பினைகொடியே.

(ாபிட)

மோய்தோய்ப்பைகளுாவணாயுராபாயங்துமுழுமுப்படுத்துங்  
ஙைதோயகடாசலத்தான்ரகுகாதன்கரகங்தவெற்றின்  
மெய்தோயங்ந்தவுபிராவாடுமென்பதுர்விட்டி வந்தன  
மைதோய்மழுக்கண்மறைத்தனான்ரேசிலைவு முதலே.

(ாபிள)

வயத்துக்கிசைநதபுகழுதலவாயதநதமெந்தன்றிக்க  
செயத்துக்கொருதுங்கவேளரகுகயகன்றேவையிலம்  
புயத்துக்குவலவந்தாபுனைந்தீரிப்பொறையமத்தா  
னையத்துததருமனென்றேமட்டன்சொல்லுஙானிலீம.

(ாபிச)

சேல்கொண்ட்கீலகடல்சிலவுப்பேறச்சிலைத்தினிததுக  
கால்கொண்டதேவைரகுகாதன் வெற்பிற்கருவிளாழு  
மேல்கொண்டகாந்தட்குலததோடுந்கூட்டிலைக்கிழூயீர  
மால்கொண்டகாலத்துபென்னேமணக்கமலர்ந்திலவே.

(ாபிடு)

திணாவநதமுததமவாவந்தபொன்னுங்தெவேகதாதந்து  
ர்ணாவந்துபோற்றுமரகுகாதன் நேவையினேரிஷூயீ  
ருநாவந்துதேற்றவுணாதசீரான்னெஞ்சுமுழுலவைதக  
வாவநதலியன்கண்ணுனதென்னகண்மாயமிதே

(ாபிசு)

வெங்கயங்கேதமபொருநதாதருளபுகழ்வெங்குயர்த்த  
செங்கையங்கேதனபால்ரகுகயகன்றேவைவெற்பிற  
பங்கயகேகயம்போல்வீரமுதம்பசுங்களின்ற  
கொங்கையிங்கேவிட்டிருநததென்னேதன்குவலயத்தே.

(ாபின)

சுளைப்பாரமுட்குருமுற்றுமசெந்தேறல்சுளைப்பரந்து  
தினைப்பார்கரங்கைதரகுகயகன்றமிழுத்தேவையன்னீர  
முளைப்பாளாயென்றும்புதைக்கப்படாதென்றுழுதுணர்ந்தோர  
வினைப்பாளாயின்றுபுதைக்கதேதனததவிடுகின்றதீ

(ாபிஅ)

க அ

## ஓருது நமக்ஞோவை.

வங்கசதமுவங்க வ்ர்த்தமுந்தேவைக்குவாய்தத்தள<sup>க</sup>  
சிவகக்கருணைரகுாதனசெப்பொறசிலமூன்மலாக  
கொகைங்கமழுங்குழலீமுகத்தைக்குபேரனைச்  
சங்கம்பதுமழுவேண்டுமென்றேகண்ணி தாங்கின்றதீத. (ஏ ஒ க)

கடந்தோய்மதகளிற்னனாந்தம்பரகண்டன்முதது  
வடந்தோயதனத்தியரவேள்ரகுாதன்வாய்னீயீ  
தடந்தோயமுற்களையாதன்றேஉந்தாமுமல  
நிடந்தோயவினறுமதுகரங்கூடியிருக்கின்றதே. (ஏ ஒ ம)

தீதகங்காதரந்தனபாம்ரவிகுலசீகரண்டு  
மாதகஞ்சோபுயத்தானாரகுாதன்மணிவரைக்கோ  
மேதகஞ்சோகுழழீயீரரிமாவொடுமெல்லியகைப்  
போதகஞ்சோந்தபகையில்லையோவுஙகள்பூம்புனத்தே. (ஏ ஒ க)

தருபாறமுததுந்தொன்னுளவயிரபூங்கந்துதெவ்வ  
நிருபாற்பறவும்ரகுாதன்றேவையிலேமவெற்பில்  
வருபாறகுறுந்தொடியீநல்வாவிந்துமண்டலததே  
யொருபாற்கரணன்னினுலென்படாதிவவுலகெங்குமே. (ஏ ஒ க)

நோகின்தசிற்றிடை யீர்புகினீருண்ணாந்துகையாமா  
ஓர்கிள்ளதீதைவரகுாதனவெற்பிலென்னுள்ளிரங்க  
வாாகின்றவஞ்சனககண்மறைக்தீரிந்தமாமறைத்தாற  
சாங்கின்றபுண்டரிகத்தாலுமக்கென்னாதாமுவுமககே. (ஏ ஒ க)

தோடாபகங்குழழீயீதுளாராயன்சரங்குதுகளை  
மேடாருந்தாமன்ரகுாதனவெற்பிலிரவலர்க்கே  
வீடாதுகுன்றததிசையொளிதோன்றவிருபாயித்தம  
வாடாதளித்தனுமசொல்லாமுமைவளைலென்றே. (ஏ ஒ ச)

அதிராவிருந்தவிருட்குங்லார்க்கீயாம்பனிக்குங்  
கதிராயுதித்தரகுாதன்றேவையிற்கைம்மலாக  
ளைக்கிராயதானுவிற்கேந்ற்றுலவஞ்சமிக்கயவர்க்கு  
முதிராததின்சொற்களீடியபுளைதன்றுமையல்லவே. (ஏ ஒ க)

வஞ்சத்திசைமன்னரோடிடவாணரவுறுங்களியு  
மஞ்சகளங்கந்தருமரகுாதனருட்கரங்தை  
நெஞ்சததின்மாவென்றுணர்க்கிக்குடந்தக்குதீர்மாவர்ப்பூங்  
கஞ்சத்திளங்கிருவென்றேஉற்பரவளவையக்கைக்கொண்டதே. (ஏ ஒ க)

வெல்லும்பதாகைத்தளவாய்துமாரண்கைவெழுப்போர  
மல்லுங்கடந்கரகுநாதன்றேவயில்வல்லவர்க்குப  
புல்லும்படையென்பதோகொலைஷாட்டு ம்புகைமறைத்துச்  
சொல்லும்பொழுதனைக்கேகுயத்தானுக்குயாசெய்வதே. (ஏடு 6)

செங்கைத்தாநினிசைவல்லி சோதனசிங்கமலர்  
ஏங்கைக்கிணியரகுநாதன்றேவயில்வார்க்கு காகு  
கொங்கைக்குநேரில்லையென்றேவிடுக்குவெங்காலிழிகாரு  
மங்கைத்தலமின்றுநேரானமுகாட்டியதாரணங்கே. (ஏடு 7)

களிக்குங்கயல்வெழுப்போடுமாவானவெண்கங்கைத்தலன்றீ  
குளிக்குங்கரகைதைரகுநாதன்வெறபிறகுவலயங்காத  
தளிக்கும்படிப்பெண்ணைரடே துணிவுறைவுறவுமிழுபு  
ரொளிக்கும்படிசிட லாமோநெறியன்றுணக்கிதுவே (ஏடு 8)

தடுமேவுதேவைப்பதீபுறப்போன்றவாய்ப்பிழு,  
திட்டமேவுவெற்றிரகுநாதன்வெறபிறசிறியவனு  
வா மேருவெறபுககெதிர்சிற்குமோவரிவாளரவப்  
படமேவுமல்குனரின்னேயுய்யுராறின்றுபாரதக்குருளே. (ஏடு 9)

வரமேகதுவெற்றியக்காபிராநுவாட்டுவோறநறச்  
சரமேந்துதேவைரகுநாயகன்றாரிழ்வீலைவெந்தி  
லுரமேந்துநுக்களகுலத்தியல்போவனததுடுவரக  
கரபேந்தின்றமட வீரக்கீலாவாகின்றதே. (ஏடு 10)

வலிவௌநாலும்ருக்குடுலாசிவயங்குபுத்தஞ்  
சொரிதருதேவைரகுநாதன்வெறபிறச்சருதிபானின்  
றரிவளர்ஷுங்குழவாய்தமியேணையிங்காள்வதறகுக  
கரிவெளிதோன்றப்பினையென்றேட்டர்த்தின்றுகைக்கொள்வதே. (ஏடு 11)

சொற்பாவலாதங்களைவாழுச்செம்பொன்சொரியுமவண்மை  
நற்பேறுதேவைரகுநாதன்வெறபிறனலந்தருமிப்  
பொறபாருங்கையைச்சோந்தாலுயினைப்புரப்பதல்லால்  
விற்பாவியாணிவெங்கரத்துடென்கொல்வீழ்விப்பதே. (ஏடு 12)

கார்த்தாமவார்குழலீபகுந்தேலுமிழுகானமுகதாா  
வோததாமமுல்லைரகுநாயகன்றமிழ்வீலையன்றீ  
பார்த்தாதரவொடுபார்ப்பார்மறையிறபரிந்தகததே  
சோத்தாலோன்றேதனத்தாரிவீஷாஞ்சிசுயிசுதுணிவே. (ஏடு 13)

கிஞ்தாடவந்தவாதமாகேட் மிலைததெரிக்குகொள்ள<sup>1</sup>  
வந்தாடவர்பணிமால்ரகுநாதன்வணாயணங்கே  
பக்தாடல்கண்: னம்மாணையாட லும்பாக்கவரங்  
தந்தாடல்செயிலுணக்கெய்துநான்வெகுதனமங்களே (ஏந்து)

இல்லானாக்கறபாகாகதியுனடப்பொனினுவிகப்  
பெரல்லானாகக்கால்லூந்தெர பகுநாதன்பொருப்பணீயோ  
வல்லானாககறபவணக்கயரின்திழுனனுவாகடமா  
நல்லானாகக்கோரிப்புக்கயாநந்தகரையுங்காடுவமே, (ஏந்து)

விலைப்பாரரசரியக்குனிததிக்கல்வென்றுவந்த  
சொலைப்பாவலாபுசம்மால்ரகுநாதன்சொனவணாக்குத்  
தலைப்பாகைதுண்டமென்சோமன்முன்வத்திரந்தனிறங்களான்  
மலைப்பாரமாலணச்சேலைப்போதமணமெனவே. (ஏந்து)

கண்டரிகம்: வுவாவைக்கெறலிமக்காதலர்வாள்  
கொண்டரிகம்பாரிலாரகுநாக்குப்பேரன்வணாப்  
பண்டரிகம்புளமினனேபொருவத்தம்பாநதிருக்த  
புண்டரிகம்பிலைப்பேற்பாயகததிபுறப்படதே. (ஏந்து)

தீனததைவன்றகொடைப்புகழுகேட்குஞ்செவிக்கழுத  
பானததையொத்தரகுநாதசேதுபதிவணாவாயக்  
கானததைவானததைகோசொலிடையொருக்கனனி பதத  
மீன்ததைங்குசெலக்கும்பராசிவெளிப்படதே. (ஏந்து)

மஞ்சாங்கருதலாபோப்பனை மேறசண்டமாருதமபோல்  
விஞ்சாங்கழுலபலரகுநாதன்வியன்சீலமபிற்  
பஞ்சாங்கமோதிமன்றகாட்டிச்சொக்கமிப்பாற்படுத்தி  
யஞ்சாங்குலத்தவாபாப்பாணசேரந்தததிசயமே. (ஏந்து)

பொருப்பதெக்காவரல்போறகஞ்சனுவந்தபோதகத்தின்  
மருப்பதெசிதக்சபரகுநாதன்மணியருவி  
பருப்பதமிதுாலருஞ்செங்காங்களபரவையிற்கூத்  
திருப்பததிசபங்கான்துண்றவாணரிளங்கொடியே. (ஏந்து)

நாலாயுதததைபிகன்மேற்றயிததியர்னாட்டிலெதிர  
மாலாயுதததைப்புரியரகுநாதன்வணாயணங்கே  
வேலாயுதததைக்கொண்டுசின்றுபெய்தாவெற்புமெயதாற  
காலாயுதததையவென்றுண்மேதொழுகாசினி டீய. (ஏந்து)

கொதுங்களவாய்மகிழ்ச்சிதயவிகததேவததுறைக்கரசுச்  
சகுநதவிசௌசனாத்தாங்ரகுநாதன்சயிலமின்னை  
புதுநதிறையவாதெயியாங்ரஷ்டுரக்திருக்க  
மிகுந்துரியோதனபாரவனிகளவெளி(பர்ப்) வே.

(நாக)

அங்கக்கிளிகநமிலையாமிழபனைத்துமவென்ற  
கிளிகவிசயசயரகுநாதன்சிலாபிறபொன்னே  
நங்கிலியாயுஙகள்டென்றாவதனையுடகன்னே ராம  
மங்களசுக்கரணன்தெனையேதொழுமனால்மீ

(நாக)

ஆலங்கயாதவழுகின்முன்னுருங்காலங்காஶக்கா  
லேலங்கயாதருண்மாலர்குநாதன்லெற்பெந்தினமுயீ  
சேலங்கக்கொன்னேஞ்சேமகையாளபுக்கிண்டிககல்லீப்  
போலங்கையாமலிதில்லாதபொறுப்புலர்முடிமீ

(நாக)

பாழுர்சந்கிராமவினைச்சுகாபாடு: வாவிவர  
மாழுரகுலனைஆமாகுநாதன்வளையனையீ  
கோழுரமுளகாம்தியமின்குன்றதுநாவழுகிடம்தியபார்  
ஞூநுநகாஞ்சிப்புரகாடுதிருங்கைநாம்தியல்மீ.

(நாக)

எண்கட்டுராண்புரமிழுங்காரை ஸாபனை மேங்கவுந  
தின்கட்டுவாநகத்துநார்குநாதவசிரன்வாப  
பண்கட்டுமொனமொழியீர்கீரிகவுமாலர்றியக  
கண்கட்டுவித்தையுஞசெப்பித்தித்தைபுகற்றவாரோ.

(நாக)

தாவீயகா உமிலாமகபொருநச்சபரிலறை  
குவியகங்கிகல்வெல்ரகுநாதகுமுண்ணவெறவி  
லோவியங்கறபாவல்லியன்னீவிவவுவகியறை க  
காவிபகநறவாக்கேயதநாமாகுநக: பா மே.

(நாக)

கண்டரிதங்கயுரத்தையழுககையங்காதையும்வா:  
கொண்டரிகொண்ட்ரகுநாதன்ரேங்வக்குலவாப்பு  
வண்டரிகங்குறதுமூலீநுமாரங்கிமதியலையாற்  
புண்டரிகங்குமுழுகததெரிபமுனினங்களோ.

(நாக)

நாளத்தையம்புயவன்னாபடஜீசசொமிகூ: அசக்கி  
வாளத்தைவென்றபுயரகுநாதன்மணிவனாவேள  
காளத்தைவெல்லுலாநா: கபபாவவனயகாடு நிஞஶ்ரமா  
தாளத்தையெந்தின்றீமததனமுநதருகுவிசோ.

(நாக்கி)

இடஞகமற்றவலனுகசாரியியற்றிவாட  
முடனாவமெச்சியல்ரகுநாதன்சிலமபிறபண்ணே  
கடனுகதநதவனாயெதிரேககண்டிமுறி  
யுடனேகொடுக்கவுடையாடினைபெயாளிப்பதென்னே, (ஏந்த)

பழியுமரருலகமுமாஸ்பூரபாதலமுங்  
கொடிகெளிசெரகுநாதவசீரன்சிரியணங்கே  
கொடியுருசங்கணையுஞ்சிலையுங்கொடாபலணி  
முடிமாததிரமதவேஞ்ககளித்தன்முறையல்லவே (ஏந்த)

கேட்டததகுவருமுட்குமதுகைகளாடுவா  
பாட்டததகுந்தரகுநாதசேதுபதிவனாவாய்  
நாட்டததகுவளைவேழங்குவளைநளினமல்லி  
காட்டததகுமிளாநிரொன்றுகாட்டல்கணக்கல்லவே (ஏந்த)

ஆரங்கராசஸமாநிதிவீரர்களித்திகன்மேற  
போரங்கமாகவருருகுநாதன்பொருப்பனீயீ  
பேரங்கமாகும்பகோணத்திற்பாதியைப்பின்மறைத்தீ  
சாரங்கபாளியெனுமபேரோவ்வாறுதகுமுக்கே. (ஏந்த)

சேண்டவர்வாழ்த்திருத்தேநவையையாஞ்சிருமணிமார்  
பாண்டவர்தூதன்ரகுநாதசேதுபதிவனாவாய்  
நாண்டவர்முன்னிட்டதிலேயொளித்துத்தன்றைப்பனாப்  
முண்டவர்தானதததத்தன்வாங்கிக்கொள்ளபடுறப்பட்டதே, (ஏந்த)

விலையைமறைக்குங்கனாககிழிடவிலேகததென்னென்  
கலையைமறைக்குமலுரகுநாதன்கவின்வனாவாய்ச  
கிலையைமறைக்குநுநல்லோமுனாஞ்கதகரிதவின்றி  
வலையைமறைத்துவைத்தீபற்றவோசககிரவாகத்தையே. (ஏந்த)

படமினியாவனாகதெண்டிக்குங்காட்டெழிறபாதத்திபன்கைத  
திடமினினீண்மந்திரவாளரகுநாதன்றெலவைவறபிற  
மேறுமினியோங்குமணியீராமைவாரியைத்தூநாதமின்பு  
குடமினிச்சதுக்குட்சோவலியக்கொடுக்கலுமே. (ஏந்த)

வெரைகரளமெனக்காய்ததிகலைவிடுத்துத்தன்னை  
நமபிறகருகிண்டுரிரகுநாதநோங்கிரன்வெறபிற  
கெம்பிறகளகமணியனியீராமைங்கேசவனாகை  
யப்பிறாராட்டு வெறபரணகளாபபாட்டவே. (ஏந்த)

வல்லாரகாட் டி யப்ம்பரத்திற்குமில்லாபபரிமேற  
செல்லாரகங்காட் இமுரரகுாதன்றேவைவெற்பில்  
விஸ்லாரகங்காட் மீண்டிரம்திப்புமிகுந்தனக்  
கல்லாரகங்காட்டியக்கோகல்லாரமுகாட் டி.னன்றே.

(ஏடுக)

அலசத்தைத்தவாளியென்கோகூவனையைக்கறியறி  
நலசத்தையேகொண்பதிழ்யுக்கூபரரகுாதன்வெறபிற  
டலசகணத்திமுவரி கிடதுமபருக்குலவத்த  
கலசத்தைக்காட்டியமுத, தையேதுகரந்தத்துவ.

(நாக்கம்)

தவளையிற்செல்லாகாவினிற்றுவகதாளமுதிக  
கவளையிற்று விசெமபியாளரகுாதனகணகவநாக  
ஆவளையிற்செல்லபவராபாயீாமலாதோறுங்குரி  
குவளையிற்செல்வண்டுகோநக்குரசெல்லாததென்கூறுகவே.

(ஏக்க)

வண்டித்தகாவவலாமுள்ளீயான்கவிலாணாசெய்யடு  
கொண்டிறவீசைத்தருரகுாதத்துபேரன்வெறபிற்  
பண்டிறவாபருநதன்னோவெந்தாகபபசிதணிககக  
கண்டிறவாமவிளாட்சொடுததென்கவையில்லையே.

(ஏக்க)

மித்திரமன்னாமகிழுப்பகைஞாமுன்விழ்நதுதொழு  
சக்கிரமன்னவருரகுாதன்சயிலவெறபிற  
சித்திரமன்னகுறிலேதனத்தைதெரியவைத்துப்  
பத்திரமன்னலறியறிற்சீசதமபடந்ததவர்க்கே.

(ஏக்க)

தனையாடுகாலொடைான்னாதிறைகாட்டுஞ்சமுகத்திற்கொந  
கிளையாடுதேவைத்துாரரகுாதகிரீடுவெறபில்  
வளையாடுகைத்தலத்தோபாசகிகைக்குண்மறைத்துமனம்  
விளையாடுச்சுகின்கணகவடங்கள்வெளிப்பட்டவே.

(ஏக்க)

அனமிகத்தோன்றுவயற்செமபிகாடனயன்றநைதவா  
கணமிகத்தோன்றுதுசருகுாதன்கனகவெற்பின்  
மனமிகத்தோன்றுமொருமாமலருண்மறைநக்கிடவி  
தனமிகத்தோன்றுமபிமாணமுளவாதங்களுக்கே.

(ஏக்கு)

தேவுளிகுக்குமவளாசெமபிகாடனநற்றேவையையாள  
ழுவுளிருக்கும்வளரகுாதன்பொருப்பனமே  
மாவுளிறைவாக்கெதிரைத்துக்காணல்வழக்கிதன்றிக  
கோவுளிருக்கவிக்கேதுக்குமாலிகுசக்கனியே.

(ஏக்க)

## ஒருதுறைக்கோலை.

சிற ரூல்வட் டாந்துண கொடி சாமனா சேரப்புனை  
நறவுலமென்னவநூர்குநாதன்னமகாக்லிங்னே  
கற்றூராபணி நற்றிரிகூட் வெற்பெதிகாட்டித்திருக்  
குற்றூரமாந்தலமுநகரட்டி ஒளிட்டைட்டகூடுவேனே

(ஏக்ள)

வில்வழக்கத்திற்றனஞ்சயன்கணனன்விதூரனெனச  
சொல்வழக்கத்துநாமாஸ்ராகுநாதனன்வெற்றிற்  
செல்வழகங்கருமலீசா சிகைப்பத்திரமிலவயில்  
வல்வழக்கிட்டுவெளிப்படுவாரு மூவயபாகளே.

(ஏக்ல)

ஈக்கிரகமேளையநுக்கிரகமாமருந்திபுரி  
யுக்கிரமகாதளவாய்ரதாந்தன்வெறபோதிமே  
சக்கவியாயினர்பாப்பாருங்கைக்கொள்ளம்பந்ததுதா  
லக்கிரமமன்றுகுயவரிதைவெளியாககிணாரே.

(ஏக்ல)

சொற்பதகங்படினேயோராழுத்திற்கநஞ்சோவகிலா  
மற துக்கததந்தநூர்குநாதமகிபன் வெற்றி  
னிறா தக்கறபசவல்லியன்லீவெக்கெந்திறுங்கைப  
பொற்பதகக்கொளமாயிறகாக்காடுபயட்டதே.

(ஏக்ல)

மூரான்பெருநுசெல்வம்பாரான்கலீகள் ரொஞ்சு கொள் க்குக்  
காரான்கரநலமாஸ்ராகுநாதன்கலின்வநாவாய்  
மாமான்மாதமயிலெலியதிர்கொள்பவாவைக்களன்றோ  
கோமான்வெளிப்பதியுள்ளெதிர்மூரண்குபயக்களே

(ஏக்ல)

விட்டகொடுக்குமூனிவெழுங்னபையியலீட்ஜெந்துப்  
ப்ரட்டா கூகொடுக்குமரகுநாதசேதுபநிவனாவாய  
வட்டங்கொடுக்குபணததுக்குபோற்றனப்வன்டாங்பா  
விட்டங்கொடுக்குமைமேனுட்ட வாகதுபயக்கெதயத்திடதே.

(ஏக்ல)

நூலாயிருக்குரக்கத்தஞ்சதநூறனிக்கு  
மாலாயிருக்குரகுநாதன்தேறவவனைமதிலே  
மேலாயிருக்கிஞ்சபாப்பாரிரவலர்மேலனரிக்கீழ்  
போலாயிருக்குமீக்கத்தனதாடுவலரே.

(ஏக்ல)

போருஷசென்றுவலவனைப்போலறநதபுத்திரத்துத  
தேஞ்சலதரமாஸ்ரகுநாதன்தேறவபன்லீ  
நீருநாமோக்கருப்பெட்கியொளிக்காநாதத்திலே  
போருப்பேஷி நூபராப்புமுபாபா.

(ஏக்ல)

கிணசபுகமுகனானாகுபேரனவிசயனசிரியனசௌல்  
விஷஶரகுநாதனமணிவனாமானனையீநமது  
வசைதீக்கங்களவிதனதையப்பாதது கிழுதனமேற  
பஞ்சயுறுதோகானவிதங்கெயப்போகிலிப்பாபாதுவே.

(ஊடு)

முடிக்கவருதிரணமல்லினாசாரிமுடியவன்ற  
கொடுசுது முரரகநாதனவனாஸலாகவிகாமாஜீஸ  
அநிக்குக்கெ ஸீக்கிள்யாழிமுகசதிடடக்கடபி  
னிதிபவிலிரதுணை ஏ மாதிரஸிலமட்டுவகதேறியகே

(ஊக்க)

ஓ! முரமுமிசையுங்கொணா சசமுநீநூபுநக  
பா முமொழித்தரகுநாதசேதுபதிவனாவாயக  
கெ வாகதியாறி தீரினிப்புகளைப்பதைபு  
மா வீரவிளிக்கெணாகோடு முசகா பிவங்மாதனமே.

(ஊன)

நங்கையிராமாபிரபேராகதுவாராரசிதிப  
பங்கயமன்னாரகுநாதசேது திவனாவாப  
ப வகைக்கல்லித்துநவாசச சியமுனைமாங்காந்தைக  
கங்கைக்க குமுனானெசிதத்திரகு ராணகணாறுநகே

(ஊஆ)

வைரலமாயுடையகைவேலாவனாநாபொனமணிமுடிக்குப  
தைப்புமையறுக்கரகுநாதர்ச்சதுபதிவனாவாப  
நைமன்றயுன யதுக்பட்ரோவரசுகங்காடிவதிர  
கைமமையுன யவாககேனவினப்பொரங்கச்சி விழே.

(ஊக்க)

இங்கிராசதினபைதுத்தெகாணாநதுமுனெனனைமனா  
பங்கிட்டுமுறரகுநாச்சேது திவலை வா  
யங்கிதமாகததருசட கோபங்கணா மாது முன  
சுங்கிதேவரிட சக்கரங்காட்ட கசகு விளிபே.

(ஊஅம்)

அனோயுனாடி! நவீந்திரந்தமுனாயக்கிஸ்யாககத  
தினோயுனட்டமெபராகதனசிலோசசயானா என்ன எலீ  
வளைசென்றுமீனைசெனா துணையடைத்துவரிமுனவென்றீ  
தினோயுனட்டமேசூவாவென்றிடி ஸீக்கத்தெனனவடே.

(ஊக்க)

குமையவனாசி ரி தத்தெலானாநாவெயதுவியசங்கமமேற  
சுமையவனாநிருபனரகுநாதாறடவனாவா  
யக்கயவனாயுபாசெராகக்குநாகடு யாளிபீ  
ரிதமைவனாபியாங்கிக்கத்தநட்டுமாசொலுடே கிளழுமீய

(ஊஅந)

உ.க.

## ஒருதுறைக்கோவை

விளவாய்வருமிகள்கண்றுவெறி துமுன் வென்றுவத்  
தளவாயரசாபிரான்ரகுநாதன்றவாயாயக்  
குளவாய்தனி லுஷகள் விற்குளச்சேல்கள்குதிக்குமென்றே  
களவாயமறைத்துவைத்தீர மடவீரிருகைப்பிடித்தே (ஏ.ஆ.ந.)

கோவைத்துறைக்குப்பதினுயிரமொன்கொடுத்திசைகொ  
டேவைத்துறைக்குத்துநாரகுத்தன்றிகிரிவின்னே  
யேவைத்துறைக்குவெறிகொண்டுசங்கிணியேந்துமத  
மாவைத்துறைக்குவெளியேவிடிற்பழிவந்திடுமே. (ஏ.ஆ.ந.)

கடைமுன்னாசின்றமுடமேறமகிருங்குவித்துப்  
படைமன்னாபோற்றுமாரதுஞ்சேதுபதிவனாவா  
யிடை தான்குறைந்ததுாச்சமுங்கா: இவகீலையென்றுன்  
மடவீருமதுதனத்தையவ்வா ஹமதிப்பதுலே. (ஏ.ஆ.ந.)

அமரர்மணிதர்ரமரமுதாசநாககவுக்கிர  
சமர்செய்செயரகுநாதன்சிலோசசயத்தையணல்வீர்  
நமனையா க்கிக்கடலுக்குங்காட்டியஞாயத்தினு  
லுமையிவ்வுலகிலமுதகடேசரௌன்றேதுவோ (ஏ.ஆ.ந.)

சுரஞ்சகண்டனிறகவின்னோகுடியேறமசி  
பாரஞ்சுபக்துமரகுநாதசேதுபதிவனாவாய  
வீரஞ்சுதாரிப்பதின்றிமுன்கேட்கம்விட்டெறிந்து  
போரஞ்சுவாரிற்கைவாளையொளிப்பதென்புங்கொடியே (ஏ.ஆ.ந.)

சென்றத்தைக்கண்டகப்போரிற்றினாதனளிச்செய்யமாஙா  
ணின்றத்தைக்கண்டரகுநாதனமால்வளைகேரின்முயி  
ரொன்றத்தைக்கண்டிருக்கச்சூசெகற்பட்டுயர்க்கதமுக்  
குன்றத்தைக்கண்டனங்காண்பதைப்போதினிக்கோவாமே. (ஏ.ஆ.ந.)

செல்லூரப்பார்தத்திபராகுமொன்னூருயிருதின்னாமன்  
பல்லூரப்பாற்கொல்லரகுஞ்சேதுபதிவனாயி  
ரஸ்லூராப்பாற்பொன்னையீரிப்போதுங்களத்திப்பட்டு  
வஸ்லூராபாராததனானபாரப்பேனினிகெய்தல்வாயலீபே. (ஏ.ஆ.ந.)

செல்லக்கைமாறுபனையாக்குதவுமைசேரல்ளா  
வெஸ்லக்கைபோயவைவேல்ரகுநாதன்விலக்கற்மொன்னே  
நல்லக்கைவைத்தப்படி யெபதுமீஞவனுமைது  
பல்லக்கைக்காட்டியனுப்புமெளைவளிப்பாசறைக்கே. (ஏ.க.ஏ.)

கோசிக ரத்தமணி சூறையிட்ட பெதிர்கூடலாதம்  
பாசனநயிட்டரகுநாதசேதுபதிவளாவா  
யாசிரியத்தின்மூன்கூவினங்காட்டியருளியநீ  
மாசில்கருவிளமூங்காட்டியகாரிகவாசிப்பனே.

(ஏக்க)

கார்நிலாயததைக்குறச்சியெடுத்ததன்கைவளாயாற்  
பார்நிலாகாத்தரகுநாதசேதுபதிவளாவாய  
நோநோநிலாநோநிலாநிலாரூண்ணதயுநீக்கிப்பின்னு  
நோநிலாயொன்றையுங்காட்டியவாதென்னாநோநிலாழுயே.

(ஏக்க2)

வல்லியததானையிலொன்னவர்கெட்டுப்பின்வாகவுடி  
வல்லியததானைரகுநாதசேதுபதிவளாவாயச  
சொல்லியததானையழூக்குமுன்மாபிதொட்டுகல்போ  
வல்லியபத்தானையழூக்குமாபலேதுகக்கியிரே.

(ஏக்க3)

சித்தியைக்கண்டபொன்பானிறசெயவோருந்தேசேதுவிறசெய  
பத்தியைக்கண்டரகுநாதசேதுபதிவளாவாய  
நத்தியைக்கண்டமனிகோகணகபபொன்னூடிமணி  
பத்தியைக்கண்டனமாவுக்கண்டாலியாகுவமே

(ஏக்க4)

முத்தமரகதமாணிக்கஞ்சொன்னமுழுநிருபர்  
நிததமெதிர்பெயரகுநாதனமால்வளாநேரிழூயி  
ருத்தமராயினர்ச்சாஜுர்சண்டாளரூபர்மகுட  
வத்தனாதாழுந்தனர்பாருங்கவியுகவஞ்சனையே.

(ஏக்க5)

காலுவகயளவிட்டமாவெனக்கைவளர்ச்சங்  
கோலாலளவிட்டமால்ரகுநாதன்குவட்டனமே  
மேலாம்வருணக்தமர்மாலைமூங்காட்டிவித்திப்படிப்பின்  
ஞலாமவருணததாமாலையுங்காட்டுதனல்வழக்கீ.

(ஏக்க6)

திககசமாமைமகமேமானததிரிசேடன்மகிழ்  
மிக்கவளர்ப்புகழேவளரகுநாதன்மைவெறபணங்கே  
கைக்களச்சாத்தங்களெயதலைக்கொண்டதுகண்டி டடயர்  
தகக்கெதன்றக்கணமீமொறகுநக்கைனோ.

(ஏக்க7)

வென்றேநக்கிளமிக்கென்றியுமாநதமாவேந்தர்நிர  
பன்றேநக்கமீமையரகுநாதநீசதுபதிவளாவாய  
வன்றேநக்கையிசையுஞ்சொன்லீரன்டாவாழுத்தவுயர்  
குண்டுறந்திமாவென்மலொளித்திருயர்கோக்கஸீடே.

(ஏக்க8)

2 இ

## இருதுறைக்கோவை.

வனசமபழனம்வளர்செபாரிசாட்டுமலிசெஸ்வததுட  
பணசமபழனமரகுாரசேதுபதிவனாவாயக  
கணசமபழனாடுயாத்காப்பொருளிடகுண்டுகொண்டூ  
மனசமபழனட்பணதாரிடமுறிவுதன்தே. (ஏக்க)

சொற்புதலுக்கல்வியிலோனதுநீண்டமிதாறுமன்னி  
யற்புதமன்னாடங்கிடதுநாதனேவிவனாவாபக  
கற்புதநகையிராஸ்யாகும் முங்காட்டுவாத  
புற்புதநிறகங்கில்யாழுநக்காநுப்போகியதே. (2.ii)

சேதுவவயாளவர்மதிருஞல்லாதேதுவவயான  
மாதனவாயர்குநாதகிரீதிவனாவாழு  
பாதமின்னேதன்டுலமவாககசசொறுக்யமபாகியொன்றே  
யோதனக்காட்டியகிடமினாமொனிததமிசனனே. (- ஏக)

நாகரமுக்குதமிழூரின்மைக்காக்குண்டாயசெய்கி  
வாகரமைக்கும்துமிதுரதுநாகன்வாரினான்னீர  
சாகரமுக்கியடைததிரியாவாகமன்சந்மணிச  
சேகரமுநதகர்ததாலுமையேரவிசெயனாப்போ. (2.iii)

மானிலமெங்குமதாசிலநதுகமகிழுசெபாயியா  
கோனிலம்பாட்டைட்டத்தெறுரகுநாதன்குவட்டுணக்கை  
கானிலங்காகட்டுநாகனாமக்கலைபாகனா அற  
தேனிலங்காதிருக்கதொண்டததொகைபுநதிரிநதவாரோ. (2.iv)

ஆவசியம்பொன்னைழுவகியூப்பெயராககருளிப்  
பாவசியங்கொள்ரகுநாதசேதுபதிவனாவாபப்  
பூவசியஞ்செய்தனவசியநதற்பட்டுணா அபோற  
கோவசியதைபழுண்டதப்போறுசொந்கோக்கலமே. (2.v)

அங்களததால்வகதணடங்கிராகுதியபப்பிரதிட்டுடைசெயயக  
கங்கணங்கட்டுசங்கைரகுநாதநாகவின்வனாவாய  
மங்கைகல்லீருங்களரததினாகரதநமனதநுவரச்  
சங்கடந்காட்டதத்துமோவிரப்பவாதங்கருக்கே. (2.vi)

தோமினியார்செயினுஞ்சிரஞ்சேதிக்கத்தோன்றுமுனை  
மாமினினீள்வடிவாள்ரகுநாதநாவனாமடவீர \*  
தோமினிதாமெய்யமலையைப்போற்றித்திவாழுன்புறை  
மாமினியேவனால்லையைப்போற்றுதும்யரவினியே. (2.vii)

மகமிலீமேவளர்செம்பினாட்டிறைவாகுவென்று  
ஙகமிலைசிரணகேசரிகுநாதன்வெறபிற  
சகமிலையஞ்செயமேலாடுயாநததனமபடைத்தா  
சகமிலையென்றுசொல்வாரோவுலகிற்கட்டர்ததொழியே. (உ. ஈ.)

வேற்சேரலர்மச்சாகொங்காவகாளர்விற்றசமுகப்  
பாறசேரபயரகுநாநசேதுபதிவலாவாய  
நூற்சேரவையினுநறிலொன்றுஞாநசப்புடையீ  
காறசேரவிததனாககாறசோகொடாததுகைதவமே. (உ. ஈ.)

அலததைததந்தேவாகொளசசெம்பினாட்டிக்குழகுக்கு  
நலததைததநாளுமனுரகுநாதன்மெநாகததிற்கை  
வலதைததநாகாகுழலீமுன்பதகவலதென்றுள்ள  
கலதவ நதகதிரிருதுணியந்தாருங்கணக்குடனே. (உ. ஈ.)

கருக்குஞ்சிலீமுகமன்சொவின்டபெழுனகாததிகளை  
நகுக்குஞ்சிலீமுகமனனபபொருரகுநாதனவெறபிற  
பருக்குஞ்சிலீமுகங்காட்டியக்கீழைப்பாணிக்குளே  
யிருக்குஞ்சிலீமுகக்காட்டாக்கிருபபதென்னேக்கிழுயே (உ. ஈ.)

வேந்தாதிவேந்தாபரவுஞ்சமுகவிசயனமஜு  
மாந்தாதிகளபுகழுவேளர்காகனவளைமடலீ  
காந்தாரியாயததுரியோதனமால்பெறறுக்காட்டியவற  
காந்தாதையைமுன்னமேகாட்டியதிகநிசயமே. (உ. கக.)

முன்னுரியைச்சிலைபாகச்செயதோனவெட்கமுன்சிலையைப  
பின்னுரியாகச்செயுமாகுநாதபப்ரிபவனவளைப  
பொன்னேதினநறக்கநமபைக்கராமறபுழுகிலகு  
பன்னுடைழுகிகுநம்பததாயென்னபாககியமே. (உ. கக.)

வஞ்சளையாகவநகொழியோகன்மனியிழகக  
வெஞ்சரமேவசெயரகுநாதன்வியன்சிலமபிற  
கஞ்சமலாமனைவிடமிழுன்னைகனியனிய  
கஞ்சதிடாமறசெநதேநகாயையேதுக்குங்கியகே. (உ. கங.)

சுரதத்தில்வேளகல்வியிறபோசன்றங்கிறறுவனாயாக்கான்.  
சுரதத்தில்ராமவெனுமாரகுநாதனசயிலமின்னே  
பஷதத்திலாவுதறிநதோஞ்சிவிசிபபததாபுரி  
விரதத்திலாவதுகியேயறிவிக்கவேண்டியதே (உ. கங.)

கலையமுன்காட்டுமதிபேர்தறவளககச்சைகங்கி  
விலையமுன்காட்டுமரகுநாதனமாலவளாநேரிமழீ  
மலையமுன்காட்டியனை ததீகாட்லைகளமந்திரதகர  
வலையமுன்காட்டியதுபோலககாட்டுவெனயினரியே. (உக்ரி)

தங்காவியன்னநிற்றசெமபியா ஸ்சரணை நதோா  
பந்காவியனாரகுநாதசேதுபதிவிருதாஞ்  
செங்காவியனாமணிதானேசேக்கசேவகமுன்  
கொங்காவியனாகுழலீரதுவுக்கொஞ்கங்கனமே. (உக்கு)

கிடைக்குங்கிடைக்குங்கிளாசெமபியா ஸ்வெக்டிபபயந்தன  
படைக்கும்படைக்குமரகுநாதசேதுபதிவளாயீ  
புடைக்கும்புளை குநாநாததனீாதரபழுரிததநான்  
கடைக்குங்கடைக்குமங்மசசஸாயுதரிதக்கக்கொளவனே. (உக்கு)

குணநதந்திரமலிங்கிசெமபியாடோனநலிசைக  
கானநதந்திரஞ்செவிரகுநாதனகானெவளாவாய  
வானநதந்திரெனாநுஷாநீஹை யிராநனமலாக்கனகத  
தானநதந்திரெனநகோதானமுந்தரிதருனமெயயே (உக்கு)

பொன்னிக்குபபொன்னித்திவமணியீநளபுனநசெமபியாள  
செனானிகதுசெனானியெனுமரகுநாகனைந்தெநவெபன்னீ  
வனானிகக்குமுனநனமீந்தோசெராந்காறிராவாசிகக்கீ  
நுணானிகவிஞ்வானககாட்டிறகூட நகுணையவரீ. (உக்கு)

நடமுநக்கையெனபபொந்தநகைகததொனிக்கமுன்ச  
கடமுநதுபங்கசததானரகுநாதனகானெவளாவாய  
வடமொழிதென்மொழியாநாருகமாழன்பினமாககப்படித  
கிடமுனபுகணடனமபின்னென்றங்காணடுஞ்சேயிமழே. (உக்கு)

கித்தியமாணமையவுதாரியன்மைகோததியைநது  
நித்தியமாகுமரகுநாதனமாலவளாநேரிமழீ  
சததியமில்லையளிசில்லைமெயயுணமைசாட்சியில்லை  
யததியுமவமபுமுடையீருமகங்கரசில்லையே. (உக்கு)

கொடைக்கஞ்சியமுகிலாபொழிதசெம்பியாகோமதலீத்  
தொடைக்கஞ்சியமெயரகுநாதனமால்வரைததோகையுன்ற  
னடைக்கஞ்சியபிடிகுத்துணப்பாததனாடட்டுமே  
விணைக்கஞ்சியதுடிகட்டுண்டடிப்பட்டிருப்பதுமே. (உக்கு)

சததுருமித்துருஷ்ததுருமம்பொறறளவிட்டு  
நததுருக்ததுருவததுருவன்ரகுசாதனவெறபின  
மததுருவைததரிசிததோழுன்ளூழிடதீதவன்சொய  
பததுருவததிலொன்றெபபோதுகாணபவுபைதொடியே. (2.2.ஏ)

மனஞமரககணேமுனஞ்சௌபோரினமஞ்சுடபங்கந  
தனஞ்சைமொறசெயதமால்ரதநாதனசயிலமின்னே  
கொனஞ்சாகஞ்சுகவுகமமலையீஸககுடகுதநகாய  
பினஞ்சேனிமசசதேசபுமியிறபெருமையுணே. (2.2.ஏ)

கணமலிவேலையலையலீவுசககததுறைசோ  
தவமிகுதேவைததுறைரதநாததனவெறபி  
னலவனஞ்சததிருவன்ரமராவினகுநாடொஹபுத  
பலமிலீமெததசலமுனஞ்சதன்சாபாவனையே. (2.2.ஏ)

நரியாடுமானமுசலான்போறபகையஞ்சகாசிகுய  
வரியாடவாதிலகனரகுசாதனவனாயனாகீக  
யரியாடுகுததுமுனகாட்டியநீரினியமடுவிச்சோ  
தரியாடுகுததையுஙரா டிலுணை பாப வகுதநனரங்களே. (2.2.ஏ)

ஒதண்டாநாட்டிறகுதலாகபுதச்செராமியனைகநான  
மிதண்டாநாட்டபட்டிரிகுநாதனவெவாஙனங்கே  
கோதண்டகஞ்சுனாளித்துரினோயபுதுநாம-  
வேதண்டமுநதரிஞாங்கக்சைதவெல்குவனை. (2.2.ஏ)

மாதனை சாரணனியவாசிக்கனமுனைகவாயகஞ்சென்வில  
காதனஞ்சுமென்றநாலசெயராகுததனகவினவாவாயக  
கோதண்டககுநதகமின்யைமெயயாதிருகுடபலைத  
வேதண்டராகவமோதவங்காரவிளக்கொடியே. (2.2.ஏ)

புடவிகடந்தமிலவற ருமெபததவமநூன்சிமுனனே  
யடவிகடந்தபதரகுநாதன்சலமினனே  
குடவிகடந்தரலகாட்டிக்கால்ஸயகங்கக்கொனைவெடாளிதந  
கடவிகடந்தரலாலுனையுஞ்சொல்வாகணனைனையே (2.2.ஏ)

பூண்ணைதந்தைத்தனைநிகியானநகமநுணககநை  
ஞூண்முன்னுகவருரகுநாதன்காமநாகமினனே  
பாண்ணையோா ராளிக்கவன்றியங்கபநதனையு  
காணவென்றாலுனையேதிருமாவென்பாகண்வே. (2.2.ஏ)

ஈடு

## இருதுறைக்கோவை.

செற்கோலவெம்பகுவாய்த்தாட்டுக்குத்திரகளிரா

மற்கோலுதவுதனுரகுநாதன்வளைமடவீர

சொற்கோவிலம்பையங்கோட்டோதற்கோலங்கொழுதந்திரு

விற்கோலபூந்திருவேற்காடுமேற்றெழுவேண்டியதே.

(உங்க)

குருவார்த்தமேற்கொண்டடர்பிசிதாங்கர்கோலைவென்று

பெருமக்காதததுனாரகுநாதன்பிறங்கண்மின்னே

திருக்கீலகண்டரைவன்னத்துடன்மூன்றிலைநிற்கண்டோக்

கணாதிருக்காளத்திலேவடரப்போராடுகாண்குதுமே.

(உங்க)

வீட்டினானாமதொலிலங்கச்சுவேலைக்குமவேலைக்குமேன்

மாட கீணசெர்யாச்செயும்ரகுநாதன்வளைமடவீர

கூடலிலைதறத்தினமபகர்ந்தாமதுஞ்செயவினோ

யாட்ஸ்கண்டோமவலைவீசாடதலுக்கண்டறிகுவமே.

(உங்க)

தருவானகநதொடுசெம்பிசிற்றேவைத்தலத்தளவா

யுருவாகியமனுவாமரகுநாதன்வெறபொனவே ராடி யீர்

திருவானைக்காவுஞ்சிரகியுககீசிததுவநந்தோன

கருவூதிரியம்பகமவிருப்பார்சியுகாண்குதுமே.

(உங்க)

காராநிதிதாசிதநாரணிகவர்க்கத்துடனிப்

பாராஞுமிகிதிரகுநாதசேதுபதிவளைவாய

வாரானையங்புலினுநகஞ்சப்பாணிமணிவை\_மூங்

நீராட்ஸ்காப்புறுவோஞ்சொற்செய்வீலையெநேரிழூயே.

(உங்கு)

கங்கையிலேவிந்மோ\_தத்லைவன்களிததுததொழு

நங்கஞக்கோதுணைப்பாற நளரகுநாதன்வளை

மங்கைங்கல்லீதமையன்றப்பியாமுறைமாக்கப்படி

யங்குசமபோநறிசிக்கட்சநாமவாயிலையே.

(உங்கு)

துரந்தரராசபூரந்தரனுனதுநாயுலகு

புரந்தவைகீபாகரகுநாதன்மால்வளைப்பொன்னையீர்

கரநதொழுவேங்கடங்காட்டியநினங்காடுமனி

யரங்களையாழிதறனைமுகுந்தனையப்பனையே.

(உங்க)

கனமானார்யெளவன்மோகையிகைப்பொன்கல்விமய்விற

பனமாண்மைமிதுரகுநாதசேதுபதிவளைவாய்த

தனானோகைகாட்டிமெய்லட்சனமுஞ்சொன்னசாத்திரமெய்

யினமானண்மச்சமுங்காட்டியுரைக்கிளிங்கொடியே.

(உங்க)

வெப்பளித்தாவழுமைபுங்கபெயதிகல்வேட்டிரத்தங்  
கொப்பளித்தாவன்செய்ரகுநாதகுபேரன்வனா  
பொப்பளித்தாவதில்லாவஞ்சனமனியுண்மையிலாச்  
செப்பளித்தாவதெனப்பிரயோசனக்தேமாழியே.

(உசாக)

காலையிலாமலெக்காலையிலுஞ்செய்கடிந்கொலைவை  
வேலையிலாநாதருகோரகுநாதன்வியன்சிலம்பி  
ஞாலையிலாமற்செயுமிடையீருமுன்புநாதனாஞ்  
சேலையிலாமற்றருவதுண்டோவெறுஞ்சிதனமே.

(உசாபி)

நாலாம்பழுவனவரசச்சொற்றமிழ்நாவலர்க்கு  
மேலாமபரிசருண்மால்ரகுநாதவிதுறன்வெற்பிற  
பாலாஞ்கயோதனமாருதிச்சன்டைமுன்பாககநடு  
நீலாமபரனில்லையேயுனாப்பாராவர்நேரிழமேயே.

(உசாக)

சேலனமேதிசொரிக்கதையுண்பலைச்செமரியன்செங்  
கோலனபாயன்ரகுநாதன்மால்வனாகொண்டவாப்  
பாலனமென்மொழியிருமுன்குசனைப்பளிந்ததுபோ  
னீலனையுங்தொழுதாலெய்தலாஞ்செல்வநேததியதே.

(உசாக)

தம்பதமாதியிறக்கம்பாததரியலர்க  
ணம்பதசீடரதிராகச்செய்ரகுநாதனவெற்பிற  
கம்பதனமிட்டறீர்முன்மாலெனககாட்டியிகற  
குமபதனங்கண்டொளிப்பதென்னாஞ்தகங்கோவலரோ.

(உசாங)

வந்தனமாகத்தொழுவாககுமநிரம்வாயத்ததிக்கு  
பந்தனமாகும்ரகுநாதசேதுபதிவனாவா  
யிந்தனவத்திரததீகவியாணவிசையிலிகு  
சக்தனமுன்கொடுத்தீர்கொடுப்பிரட்சஸதமினியே.

(உசாக)

துருப்பதனைக்கொணர்ந்தன்றதிர்விட்டுத்துரோணாலுங்  
குருப்பதமேததுமனுரகுநாதகுமுணன்வெற்பிற  
கருப்பதனால்லுருவீருமதனமல்லிகாச்சனமாம  
பகுப்பதமேததினமாடுதுமேற்றுங்பத்திரியே.

(உசாரி)

மித்திரபுத்திரனீகைகக்குவாகைக்குமேவுபவல  
பத்திரனன்னரகுநாதசேதுபதிவனாவாய்ச  
சித்திரமென்மொழியிர்காமககோடைதெறுவெழிற்குச்  
சத்திரமுன்கொடுமயின்கொடுநீர்க்குடந்தாகத்திறகே.

(உசாக)

தடமிருங்தென்னவனாஞ்சுத்தென்றேவைத்தனிலெண்டிரு  
நடமிருங்தென்னமுரசொலிசெய்ரகுாதன்வெற்பிற  
படமிருங்தென்னவனாயீமருநதுடன்பண்டிதவா  
கடமிருங்தென்னமுன்சதகிரமிட்டபின்காண்குவமே.

(2. ச. 8)

அயனங்களிததவிருத்தினைகாற்கதியாமுயிர்கெண்  
பயனங்களிததரகுாதசேதுபதிவனாவாய்க  
யனங்களுாங்தனமென்றுநாததென்னகாட்டியென்ன  
நயனங்களுாககளிததார்பயீசெய்குவங்னுதலே.

(2. ச. 9)

உடலையுடலையுளாதவரினுறநரோடு  
நடலைநடலையிலாமறபுரிரகுாதன்வெற்பின்  
மடலைமடலைவசியாககுஞ்செய்யுமாவரலே  
விடலைவிடலையிலாததனமேதுவெளிப்பட்டதே.

(2. ச. 10)

சித்தினாயாவணிமுன்போநடிக்கச்செறுாவெலும  
பத்தினாயனனரகுாதசேதுபதிவனாவா  
யுத்தினாயன்னாமாபணப்பையுடையர்வைச்ச  
முத்திரையில்லையனிலாதனத்துக்குமோசங்களே.

(2. டி. 8)

அடலையுடையகிட்கின்றையாகோணையடித்தசர  
விடலையெலுமெயரகுாதன்மால்வனாமெல்லையலா  
யிடலைவிடுமணிக்குந்தனமேமனியேங்களக்குக  
கடலையவலுடனீநதாலுண்போம்பலன்கைகள்: தே.

(2. டி. 9)

அருணனையுந்துமணியெறிறதேவைக்கரசன்கொடைத்  
தருணனையாதநுண்மால்ரகுாதன்சயிலமன்னீர  
வருணனைமுன்புகடி நதிரணிபலனிவார்மொய்க்கும்,  
கருணனையுநதெறினீநிசுக்கோதன்டங்கைக்கொன்: தே.

(2. டி. 10)

மூல்லையவங்களின் மின்னாகணவண்டினமொய்க்கவாச  
செல்லுமிவுளித்துஞாரகுாதன்சிலம்பனையீ  
கொல்லபூன்னுகக்குயவரிவநதுகுதிக்கக்கண்டும்  
பல்லையமெங்கொளித்தீருங்கள்சேவகம்பாழ்த்ததுவே.

(2. டி. 11)

நிற்கடங்காக்கொடியாலவட்டப்படைநேரலாகோ  
விற்கடங்காணததெறுரகுாதனல்வெறபணையீர  
சொற்கடங்காதபுழழுகராமனிறதீருணறியநீ  
மந்தட. ஏகாணபிததுதாவாமுன்வேலைமறைத்ததென்னே.

(2. டி. 12)

நாளீக்கண்புதைத் தல்.

ஈடு

முனம்படைத்தீர்கொனவந்தநேரலாழுடனாப்போல்  
வனம்படைத்தோடவிடுரகுநாதன்வனாமட வீர  
தனம்படைத்தீரண்டோபடைத்தீர்கான்னதாட்சியுன்ன  
வனம்படைத்தீரில்லைசத்திரமேதுககடைதத்துவே.

(2.ஏடு)

கொளளமறையவாக்கெண்ணி நானுகொடுத்தமைச்சா  
விளளமறைகொள்ளரகுநாதனவியனசிலம்பிற  
புளளமறையிதெனுங்குழலீருண்புகல்கணக்கு  
வெள்ளமறைபவுடனேபதுமமவளிப்படத்தே.

(2.ஏஞ்ச)

குத்திபல்லாரிபுலுடில்லியுச்சினிகோவகொண்டை  
சித்திரககனமுதல்வெற்றகுநாதனசிலோசஸயவா  
யத்திரியைத்தாச்சித்தாஞ்சுரபங்கஞ்சிரமச  
சித்திபெறரூஷினிநாமேயிராமதூஞ்சித்தயபே.

(2.ஏஞ்ச)

கதகருஞ்சரககரினததைச்சினாதத்துக்கடி நதுணவாய  
குதகருஞ்சரககுமுனனரகுநாதன்ருவனாவாய  
மதகருஞ்சரககுழலீதனபாரமதிப்பறிக்கோ  
மிதகருஞ்சரககுபபைகா டி முனகொண்டவிலைசொல்லுமே. (2.ஏஞ்ச)

இடக்குமுறைசெயகொடுகைகோலரசரினததைவெட்டி  
யடக்குமுனாவடிவாளரகுநாதனவில்வனாவாயக  
குடக்குவடக்கறிந்தோமதனவிற்குணக்குத்தக்கண  
நடக்குமிடமினியாமரியோமினுனன்னுதலே.

(2.ஏஞ்ச)

திசையமபடிக்கவளாசெம்பிநாடன்மெயததேவையாகோ  
னாசையமபடிக்கவரும்ரகுநாதனன்னுடிலுயர்க  
ததையமபடிக்கவுநகாவேரிகாணவுந்தந்தவுகள்  
விசையமபடிக்கவிடுங்கல்வினுனகொளளமெல்லியா.

(2.ஏஞ்ச)

போரணவாசிநடத்தியமாதத்தோபுதக்கிரணமெய்  
யோரணவாசிமுனகருநாதனவெற்பொண்டொடியீர  
வரரணவாசிமுன்கணுவுந்தோநல்லவாரித்சோ  
காரணவாசிமணிகோகணமென்றுகாண்பதுவே.

(2.ஏஞ்ச)

படியிட்டமாகப்புரந்தடங்காதபகைமைவென்ற  
வடியிட்டவேற்கைரகுநாததீரண்மணிவனாவாயத  
தொடியிட்டசெங்கைபிளம்பிடிசீகயங்கோன்றவுடம்  
பிடியிட்டபோதல்லவோஷிசமாருண்பிடியிட்டதே.

(2.ஏஞ்ச)

ஷ.க.

## ஒருதுறைக்கோண்வு.

குளிக்குமுன் னேசிலெயான்னலர்வாய்ச்சொல்குளறவுமெய்  
பனிக்கும்வென்கண்டரகுநாதசேதுபதிவரைவாய்ச்  
சனிக்குமுன் னேதிருவாரூர்க்கமலத்தடத்தைக்கண்டோ  
மினிக்கண்டுபோற்றுமமபலவாணன்மன்றேந்திழையே. (உ.கா.)

துணிவார்க்குமாபவிபாற்றுனமேற்றிடத்தோயத்தைமுன்  
னணிவார்க்குமாபுரிதேவைத்துறைரகுநாதன்வெந்திற  
பனிவார்க்குச்சொர்க்கமளித்தாயினியப்பறமபதங்  
தணிவார்க்குதீரிலுண்டாமகிமைதளிரியலே. (உ.கா.)

சுகராலையத்தையற்றேர்ப்பனிதேவைதொழுமன்னர்குழ்  
நகராலையத்தைரகுநாதனுகமுன்னுட்டநங்தே  
சிகராலையத்தைமுன்காணப்பெற்றேம்வசதேவர்தங்த  
மகராலையத்தையுக்காணி நுண்டாங்கத்தவா ஞுதலே. (உ.கா.)

ஒகையையூடுகையுடனேகொண்டாதுலர்க்கோய்வதின்றி  
யீங்கையையீங்கைபுரிரகுநாதன்வெந்தபேந்திழையீ  
வாகையைக்காட்டியதுபோவிப்போதுங்கண்மன்னான்ப  
தாகையைக்காண்பிக்கினீரோயவற்குத்தளகாத்தா. (உ.கா.)

நூதனமாகத்தருவிற்கனகன்னூற்கவிக்குச  
சீதனமாகத்தருரகுநாதன்றேவையன்னீ  
மாதனாகமுன்காணவென்றுக்கிரவழுதியைப்போற  
கேதனங்காட்டப்பயந்தாலுமக்கப்போத்திகளே. (உ.கா.)

நெருப்புஞ்சதாகதியுங்கலந்தாலெனாரேலர்மேற்  
நிருப்புஞ்சமாவடிவேல்ரகுநாதன்றேவையன்னீர்  
கருப்புங்கலகமுமையம்புகலுங்காதுற்பால்  
பருப்புங்களம்பணியாரமளித்ததென்பாக்கியமே. (உ.கா.)

காலைத்தங்தத்தியையாறிடுமாப்படைக்காவலன்செங்  
கோலைத்தங்தத்தியைச்செய்ரகுநாதகுமுணன்வாப்  
பாலைத்தங்தத்தியைவாய்மடவீர்முன்பரமஜைப்போற  
ஞேலைத்தங்தத்தியையெங்காளித்தீர்தாறிற்றேற்றுவனே. (உ.கா.)

மாட்டாங்குளப்படிபோலொண்ணலர்படைவாரிகடங்  
திட்டாங்குளத்தினிதிரகுநாதன்வெந்தபேந்திழையீர்  
நாட்டாங்குளமலையாங்குளங்கண்டனாமினிமெற்  
ஙாட்டாங்குளத்தையுங்காண்பதெப்போதுகழுவவே. (உ.கா.)

நடம்பிடிக்கைஸ்வரா செய்கினா டி லரசுநன்னம  
நடம்பிடிக்கைதநசெயரகுநாதன்வெற்பேநசினமுயி  
கடம்பிடிக்கைதலவநுழுங்களுப்பயிராணக ருஷ  
யுடமபிடிக்கைதருமூன்வாருகநதசதுஷகருமீ. (2. எக)

கடமபணிலஞ்செறிபுஞ்சொமினா டி மறியல்லய  
மீடமபணிகே டுததொழுரகாதனப்பா ஸபாவெற்றிற  
கடமபணியாகதுகு முங்கண்டீ மாயிள்காணிலன்டு  
திடமடங்கிவோமயில்வாகண்ணாத்தீக்கி புமிக்க. (2. எக)

உண்மூன்கா டிபுறவிலுக்காகங்குதயாறுங  
கோணமுன்காடு நகசரகாதகுடிபோன்வா  
யாணையினமேவலைததுக்கோலமுன்ஸ. டி. எ. எக  
மீண்முன்கா டிலன்றேங்கியாணபெய்விமங்கியாலே (2. எக)

நாலாக்கலிப்பன் யேலாரு பிகோணமனைன்டே  
வேலாகரதவால்ரது மாதனவிலகான ரினமீன  
மாலாதிநுககச்சியக்கிகிரிக்கை சிலாழுஷவனார  
பாலாருசோதிருப்பாறகு ல்கண்டிப்பனியனன் டீ. (2. எக)

வெருவிய நந்தகோலலை சிபாகாங்கவேல்சொன்டு ச  
நூறுவிடநந்தகபெபாராகுநாதனவெற்பாண்டீ டி. எக  
மநுவிய கங்கபயணியிடிருந்துமீமாலைக்கால் டீ. டீ.  
நூறுவிடநந்தகக்குமயிலக்கும்கீ பாவாக்ரிசுக்கீல (2. எக)

தங்ககதுக்களாயெனவாழ்ச்சியிட்டீங்கலர் கலைகாரக்கும்  
துணைக்குமதுநாரதாநாக்கிலேசசயததேநகபானீர  
வனாகதுவாயுளகென்முனக்கா டிலரினாராவ  
திணாகதுக்கிணராயிடுவாரோவுல்லிற்றந்தவரே (2. எக)

மஞ்சளையின்சிதல்வாளாசெய்கிபானிராநிட்டி  
விஞ்சுகமெபததேஶவததுந்தருந்தகாலிக்குமீன்டா  
துநுசமுனேனமுககுதலிலாமறுருத்தியக்  
கஞ்சனையுங்கதாலைநராந்தும்பூருநினக்கண்ணவென்றே (2. எக)

கேட்டந்தமானரிசைப்பாண்ணமக்களாபுசமுடின  
குட்டந்தமாமெயரகுநாதன்ரீநலசசுடாக்கிரிவாக  
காட்டந்தமாஞ்சாஹக்குமாந்தீபெநுங்காபமாண்மு  
கோட்டந்தநத்தீகஞ்சகாய்பழுவுக்கிரக்கோநவீன. (2. எக)

ஈ. அ

## ஓருதுறைக்கோவை.

குச்சிலையெய்தப்பெறுதவாலேணுந்தற்கோரிவாதான்  
மச்சிலையெய்தசெயும்ரகுநாதன்வளாமட வீர  
நச்சிலையென்பதறிந்தோநுபாவினிநாங்கருப்யக்  
கச்சிலையென்பதுஞ்செய்தால்வெகுநைமகாணுமக்கே. (உ.ஏ.க)

அஞ்சையிலேவெந்வேலென்றெனியனாயாதரிக்கு  
மஞ்சையிலேசெனக்செய்ரகுநாதமகிடன்வளாப்  
பஞ்சையிலேவெந்வாயென்றுகாட்டிடப்போதழுகா  
நஞ்சையிலேபெனலாமோப்பண்ணேபொன்னிசாட்டினிலே. (உ.அ.ப)

சந்தலுபோசனான்மாதவனாரிசநகிரண்போல்  
வந்தலுமானமறநரகுநாதன்வளாமா...வி  
ஒந்தலுவெய்தமர்மீமாசிரணா திலகநகஶப்ரி  
வந்தநிலொன்றுமறைக்கதொன்றாதாட்டா எனாமாக்கமன்றே. (உ.அ.ச)

தாஸமிருந்தவற்யோர்க்கழு சந்தாதலித்தி  
யாகமிருந்தசரராகுநாதன்லீவனாவாய  
மாசமிருந்தக்கிவீராதூரோலாவருடதழு  
தூகாமிருந்துஞ்சயினியோரோ, சாளித்திதிரன்னே. (உ.அ.ஒ)

என்றண்பே கதுவெநுலியு ஸ்ரங்கதிவிதிஹுமொடபாத  
தீரணமதமா ரகுநாதன்சிமப்ளையீர  
தீரண்கைக்கொண்டிவெற ராஜாத்தானாலீதியன்று  
பாராண்மயிலையுகளார்ஜீபபாழென்பரோ. (உ.அ.ஒ)

வா... ராணைக்காண்டகட்டு ந்றுண்மண்டலாழகத  
நாட்டாராணைவென்றசெயரகுநாதன்ரீந்திரன்வனாக  
காட்டானைவென்றகாட்டான்லோபேரக்திமுனகாணுமயிற்  
கோட்டானைவென்றகரும்பினோயாதுரகோகிலுமே. (உ.அ.ஒ)

கூட்டிடநட்டனைப்பிரிக்காப்பிரித்ததைக்கூட்டிடப்பின்னு  
மீட்டிடசெய்தக்திரரகுநாதன்விலங்களானீர  
நாட்டிடநட்செட்டியுத்தைதழுஷாகாண்பிததுநஞ்சத்தைப்பின்  
நாட்டிடவோமலநத்திருங்களவாணிபங்ககண்டதே (உ.அ.ஒ)

கிள்ளைமறைசொலக்கீகாகிலகுகேட்டுக்கிளர்பொழில்சூழ்  
வள்ளைவயற்செம்பீயாள்ரகுநாதன்வளாமடவீர  
அள்ளைமுன்பெண்டந்ததானங்களேடாமந்தப்பினைசுவங்  
ங்காளனீரி, சுடமலைநட்டதுவசன்திக்காள்வதென்றே. (உ.அ.க)

கலையிருந்தாலுமுளத்தீற்றநுமக்குறுமலு  
நிலையிருந்தாலமக்குறாதுபுன்வெட்டிற  
சிலையிருந்தாவதென்னோடு டியப்பணச்சோக்கபூன்னே  
யலையிருந்தால்வோடுசாலாலுவாயினியக்ஞையே. (2 அள)

நாதகமம்புகதையிடுமராதாகமன்கேட்டு  
சாதகமன்னுமராதுநாதபாளன்வெறுபிற  
பேதகவின்னாற்பெற்றநாதனக: டியபின்னல்வோ  
போதகக்காட்டதத்து டியாக: முபட்டுக்கொழுமே. (2 அடி)

வான்சிக்கிப்பூசிக்கிள்ளாகவைக்மாறுநடவள்ளல்சிம்பீக்  
கோன்சித்திப்பாவலாசொல்ரதுநாதன்ருவா. இனயீர  
தென்சிக்கிப்போமென்றநித்தீர்புன்பானோயத்தீனதத்தா  
னுன்சிக்கிப்பேவென்றுநாத்திக்கங்கொன்றுக்கணுமததையே. (2 அக)

கட்டுணக்கோட்டுண்டுதியொடுமாறுநாதங்குகுவித்ததுக்  
கோட்டுணக்கோட்டுண்டுதிருநாதருமெரன்வா  
யுட்டுணக்கோட்டு சிகாகஸத்தி தருமுஙகள்பெரும்  
பட்டுணக்கோட்டு வைப்பீராதந்தைப்பேவே நடையெப்பார்க்க: டுமே,  
குஞ்சத்தைவென்னைக்குஞ்சடையாசத் திழுக்குவுசப்பிர  
மஞ்சத்தையீடுங்கொன: ஏருநாராம்பிட்டிரல  
வாஞ்சத்தைவென்னைடைமானேமுன்பாத்தனையாதநிதத  
கஞ்சத்தைச்சோந்தனன்சோவாதைப்போருவங்காளத்தையே. (2 கூர)

விண்புவிழுடுண்பாடுடையென்னை விபவமென்று  
நண்புவிழுடுண்பசையரகுநாக்கோக்கிரவெந்திற  
பன்பு சிழுகியனையீரிநுகொங்கூபாஷித்ததீ  
ருண்புவிழுசனையாற்வகாளருவால்புவலையே. (2 கூர)

பமபுவிபாகுணங்கைவெஞ்சுநான்கொள்பாண்டுதாரா  
னாம்புனியாழுமெலுபரதுநாதன்னாகாரமின்னே  
சொபடுவியாசாகதையெழுடுகூகொங்நாதுமெய்  
யம்பு நியாளவரமுந்தநாதாறாமியானபெய்யே. (2 கூர)

உருமானையீடுமகவெதாவிபவெத்துருபாபசிக்கோ  
தருமானையீடுமிரல்ரதுநாதன்நடவலாவாய  
வருமானைமென்குழலீர்செய்குவார்சைவரிது மெய்யாக்  
கருநானையீண்டி பாசம்யாதுகாண்குமபகாஶலுக்கீ. (2 கூர)

கங்கலையக்கண்டவாகங்கலையக்கண்டுகருதுபவர்  
சங்கலையக்கண்டனெசெயரகுநாதன்சமிலவளா  
யிங்கலையக்கண்டசொற்றேன்வந்தசிருட்டனிறெசால்வந்தி  
கொங்கலைபக்கண்டனன்பாண்ணாயுங்கண்டுகொள்ளுவதே. (2 கூடு)

வாணகுலவளாயெங்குந்தன்சீர்ததிவளரவுமை  
கோனகுலப்பளிசெயரகுநாததமுணன்வாதக  
தானங்குலவுமினன்னீமுன்பேற்றவாதாகஞ்சக  
மாணகுலமெய்தப்பண்ணுமுன்னேவந்தமாதங்கீம. (2 கூடு)

தென்னவளாவில்லவளாமதுவசிற்றிருத்தியினை  
மின்னவளாசுபுரிரகுநாதன்விலங்கலன்னீ  
சொன்னவளாயறீந்தோழுங்களகாவியஷ்ருததிரபா  
மென்னவளாயமறபாமலீந்திடுமெங்கஞ்சே (2 கூடு)

திறையடிக்குராபலதிவுங்கல்பபனகதீரவென்று  
பறையடிக்கும்பொன்றரகுநாதசீதுபதிவளாவ'யக  
கஷறயடிக்குமபழுவிகாட்டகாலுங்கதோங்காபயியதகின்  
மறையடிக்கும்பன்முடிகருமாயொன்றுவாணுதலே. (2 கூடு)

கிந்துரததந்தளமேற்கொண்டிடப்பாசேனையபொய  
கிந்துரத்தங்களவேஸ்ரகுநாதன்சீலாமுற்பொலைனே  
கிந்துரத்தங்தசந்தங்கண்டனமொன்றுசேறையடிச  
கிந்துரத்தந்தாரிகுகிதமுநகண்டுதோவதெந்தே. (2 கூடு)

நிசிசரனன்றுமெய்யெலுமவங்குறல்றாகிமி நதிற்கொல்  
விசிகரமன்றேநிவேஸ்ரகுநாதன்வியன்சிலமரில்  
ஞுகிரவென்றயின்மேரகணதமபன்றுபமினனே  
வகிகரமென்றிவிப்பாய்முன்பேதனமவ'யத்தவாக்கீ. (ஏ.ஏ.)

ஏசுப்பெய்யீடுநிதியாமறயவாழ்ததவொரு  
மிசுப்பெய்தானாரகுநாதன்மால்வளாமின்னையீ  
கச்சுப்பயோதரவண்ணப்பொன்மாலீமுன்காட்டியா  
நச்சுப்பொயகைத்தலத்தவளாயி\_டிடி.உன்னமயுண்டே. (ஏ.ஏ.க)

தனதடம்பததிசெலுதலரற்கெலுந்தர்வாவுள்ளத  
தனதடம்பததிதரகுநாதன்சமிலமன்னீ  
தனதடம்பதத்திபக்தந்திரியியஞ்சனவைவச்ச  
தனதடம்பத்திபதிகாரமுந்தாதங்கவீ. (ஏ.ஏ.ஏ.)

**நாளிக்கண்டுதைத்தல்,**

**சுக**

வைப்போதகத்தைமாமாஙி திமணிமாலுமெய்யி  
சைப்போதகத்தைவரரகுநாதன்சயிலமண்ணீர்  
நைப்போதகத்தைநுச்ப்பிரினிதுட ஞானுகள்பொய்  
கைப்போதகத்தையுங்கபபோதகம்னகநாண்டகுமே.

(நாள்)

பண்டிதத்தீஷவழில்லாமறகுடிகட்குப்பறலாமெய  
விண்டிதத்தீஷபாடசசெயரதாதவிசயனவெற்பில்  
வண்டிதத்தீஷவழியகுழலீர்காண்ணமாலைமணச  
செண்டிதநத்தீசரமுந்தக்கோருமென்கிந்தனையே.

(நாச)

வருமிலைவன்றரவிபோதபகையைமாடி ததுகங்காட்டத்  
தநுமலைவெபததகநுரகுநாதன்சயிலமண்ணீர  
பொருமலையிசுருக்கிளயயொழிசுதீநுப்புரிவரிவையை  
யிருமலையநநிராதநானீராயருத்துவதநகநகநீக.

(நாடு)

அல்லாராகருண் வஸ்லாளாமங்கிரத்தும்செம்சிநா  
டெல்லாளாயுக்கிநாடவாழாகுநாதனவெறபேந்திழையீர  
ஙல்லாளாடபோல்வநுகல்லாளாவிட்டெநநாயஞ்சொல்லு  
மில்லாளாககாயகின்றவஸ்லாளாககாட்டுதலெங்களுக்கே.

(நாக)

உல்லைருநலையுற்றேந்பழிநெடாந்தோடிவர  
வாலையும்வென்றரகுநாதன்றேவையணரிவனாவாய்  
மடலைநிராததகுழலீரநநாசாகக்காவட்டுத்தநத்தீ  
கடலையுமவிட்டுக்கலநால்லோருசிகாண்பதுவே.

(நாள்)

வளமேவுதேவரகுநாதழுபணவளையிடத்தீ  
குளமேவுசெஞ்சொறகுழிலைனீயிருநின்கொடுவிரக  
முளமேவுகார்மாகக்கத்தீக்கு ஏஞ்சிட ததா  
மின்கீரா. சுங்கங்ணடி நவா ஸிடி வென்பலனே.

(நாஞ)

நிராகரங்குடி திப்பாராசாபறசெஞ்சிகிறபட்பொளைன  
வைக்தவகருக்குமரகுநாதன்றோவட ஸிவலாவாய்  
நததவகும்பிட்டகுழலீர்திசாணமூநன்றிவ  
கததங்கும்பததையிடப்பொறிராசிந பானதுவே.

(நீரா)

பையாடரவமட்டனராமவி நகாபசம்பணியி  
ஞம்யாணனுஞ்சொற்றுசரகுநாதனமெநநாகமண்ணீர்  
செய்யாதக்சயஞ்சொழிதானததைத்திறந்தனித்துக  
கைபாற்கடலடைக்கத்தீக்குருமாறிறங்காட்டியதீ.

ஈடு

ஒருதுறைக்கேளவே.

கோவைத்துறையென்றினுறைநூறுகொண்ட மைக்கொண்டலெங்க  
டேவைத்துாதளவாய்ர குநாதன்சிலம்பிள்மத  
னேவைக்கொடியைமுரசைவின் ஞானையெழில்வனசப்  
பாவைக்கமுதனையீமாமறதத்தீவான்பகைபெண்ணவே,

(நாக)

இரு நாதசேஷுபதி ஒருதுறைக்கோவவ  
முறைறவு.

---

**ஒரு** இன்னுங்குறைவுபட்ட செய்யட்களிப்பொழுது கிடைத்தச்  
கரிதாயிருத்தனின் சேகரித்துவைக்கிறுக்கிற புண்ணியவான்கள் இதை  
அச்சிட்டவருக்கு அனுப்பின்னல்பின்னரவற்றையிரண்டா முன்றயச்சிறப்  
திப்பித்துடுத்தவிசெயதீவர்கள் பெயணாயும் வெளிப்படுத்தி வந்தனத்துட  
ன்சிலபிரதிகளையும் அனுப்பப்படும்.

— உங்கு உங்கு —

இத்துடன் அச்சில் பதிப்பித்துபு கதகங்கள்  
கோஉச்சுரக்கோவை  
திருச்சிறந்தலக்கோவை  
உவமானாகங்கைகம இரத்தினச்சுருக்கம்  
செவ்வங்கிப்புராணம்  
சிவதருமேரத்திரம்  
நல்லாப்பீளீபாரதம்.

சிவஞானசித்தியார்ச்சபகுதித்திறகு. மறைஞானதேசிகர், சிவாக்ரமோ  
கியர், ஞானப்பிரகாசா, சிவஞானபோகியர், சிரபபவழகியா, சுப்ர  
மன்யதேசிகர், தீவாகஸின்றாயுடன்.

---

தன்—

தனதடபட

தனதடபடி

தனதடம்பக்கி

